

a monthly information digest இதற்கு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest

ஜனவரி 2009 January | இதழ் 216 ISSUE

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



Growing with the Community ESTD-1991

இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இதற்கு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest

18th Year

வது ஆண்டில்

ஆசிரியரிடமிருந்து

From the Editor



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250
தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.caதயாரிப்பு
ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறண்டோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்ஸ்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
சுயின்ரன் துரைசிங்கம்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

மாற்ற முகங்கள்

'மிலேனியம்' என்று பலரையும் அச்சமுட்டிய புதிய நூற்றாண்டு பிறந்தது நேற்றுப்போல இருக்கிறது. அதற்கிடையில் எட்டாண்டுகள் பறந்தோடி விட்டது.

2008ஆம் ஆண்டு விடைபெற, 2009ஆம் ஆண்டுக்குள் புகுந்தோள்ளோம். இந்த ஆண்டும் போனால், 21ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்துக்குள் நுழைந்து விடலாம்.

கடந்து போயுள்ள ஆண்டு உலக அரங்கில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தெற்காசியாவில் அதிகூடிய விசேடங்களைக் காட்டியுள்ளது.

கறுப்பின மக்களை வஞ்சித்த அமெரிக்காவில், கறுப்பினத்தவரான ஒபாமா ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். அமெரிக்க மக்களின் வாக்குப் பலம் உலகை அதிர் வைத்த ஜனநாயக விழுமியம் இது!

முன்னாள் ஜனாதிபதி கிளிர்னரின் மனைவி ஹிலாரி, வரப்போகும் ஒபாமா ஆட்சியில், மிகமுக்கிய அதிகாரப் பதவியான இராஜாங்க அமைச்சராகிறார். ஜனாதிபதி தேர்தலின் அபேட்சகப் போட்டியில் ஒரே கட்சிக்குள் 'கீரியும் பாம்பு'மாக மோதிய இவர்கள், இப்போது நகமும் தசையுமாகும் ஜனநாயக விழுமியம் இது!

இந்த மாதம் பதவி முடிக்கும் ஜோர்ஜ் புஷ், பிரியாவிடைச் சுற்றுலாவில் சுறுசுறுப்பாயுள்ளார். ஈராக்கில் 'பாதணி'ப் பிரியாவிடை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதிக்கும் இப்படியொரு மரியாதை கிடைக்கவில்லை. சிலவேளை இது 'கின்னஸ்' பதிவுக்குப் போகலாம்!

கனடாவில், கடந்த அக்டோபரில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய ஸ்டீபன் ஹாப்பர், தமது பிரதமர் கதிரையில் உற்சாகமாக அமர முடியாது தவிக்கிறார். எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்ததால்(?) ஏற்பட்ட சனி மாற்றம், அல்லது குருப்பெயர்ச்சி போலும்.

தெற்காசியாவில் - ராணுவச் சதியால் பாகிஸ்தானின் ஆட்சியைப் பிடித்த முஷ்ராப், ஜனநாயக வழியால் பதவி இறக்கப்பட்டுள்ளார். நேபாள நாட்டில் மன்னர் ஆட்சி சரிக்கப்பட்டு, மாவோவீஸ்ட் புரட்சிவாதிகள் தேர்தல் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

மாலைதீவின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த அப்துல் ஹையூம், அரசியல் கைதியாகவிருந்த மொஹமட் நஷிட் தலைமையிலான கூட்டணியிடம் தோல்வி கண்டு ஆட்சியிலிருந்து நீங்கியுள்ளார்.

பங்களதேஷ் ஜனநாயக வழிக்குத் திரும்பும் தேர்தலொன்றை எதிர்பார்த்துள்ளது. மாநிலக் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் ஆட்சி இந்தியாவில் உள்ளது. சில மாதங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் இது கவிமுமெனச் சொல்லப்படுகிறது.

சிறீலங்காவில் மக்கள் அரசு என்ற பெயரில் 'ஹிட்லர்' ஆட்சி நடைபெறுகின்றது. தமிழர்கள் வகை தொகையின்றி ராணுவத்தால் கொல்லப்படுகின்றனர்; கைதாகிக் காணாமற் போகின்றனர்; தமிழரின் பூர்வீக மண் திசைரி சூறையாடப்படுகின்றது.

தமிழரின் சுயநிர்ணய ஆட்சியுரிமைப் பிரகடனத்துக்கான கதவுகளை சிங்கள அரசு திறந்து கொண்டிருப்பது தெரிகிறது!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Anton Kanagasooriyar
Quintus ThuraiasingamGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N.VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

ரொறன்ரோ நகர தேர்தல் இடாப்பில் உங்கள் பெயருள்ளதா?

ரொறன்ரோ நகரசபையின் முதல்வர் (மேயர்), 44 நகரசபை உறுப்பினர்கள், மற்றும் பாடசாலைச் சபைகளின் உறுப்பினர்களைத் தெரிவதற்கான தேர்தல் இந்த வருடம் அக்டோபர் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் செப்டம்பர் மாதம் வரை ஏற்கப்படும்.

இத்தேர்தலில் வாக்களிப்பதானால், நகரத் தேர்தல் இடாப்பில் பெயர் இருக்க வேண்டியது அவசியம். கனடியப் பிரஜாவுரிமை பெற்ற, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், ரொறன்ரோ நகரின் குடியிருப்பாளர்களாக அல்லது ஏதாவது சொத்தொன்றின் உரிமையாளராக அல்லது வாடகைக் குடியிருப்பாளராக இருக்க வேண்டும்.

இவர்கள் தங்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதை முற்கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும். பெயர் இடாப்பில் இல்லையெனில், உரிய ஆவணங்களைக் காட்டி பதிவு செய்யலாம்.

திங்கள் முதல் வெள்ளி வரையான நாட்களில் காலை 8 மணிக்கும் பிற்பகல் 5 மணிக்குமிடையில் 1-866-286-6722 இலக்கத்தில் தொடர்பு கொண்டு இதனை உறுதிப்படுத்தலாம்.

ஐன் மாதம் முதலாம் திகதி வரை மட்டுமே இதனைச் செய்ய முடியும். நகருக்குள் புதிதாகக் குடியேறியவர்களும், நகருக்குள் இருப்பிடம் மாறியவர்களும் கட்டாயம் தங்கள் பெயரை மீள்பு பதிவு செய்ய வேண்டும்.

நகரின் 44 வட்டாரங்களில் வாக்களிப்புக்கென 1,600 நிலையங்கள் அமைக்கப்படும். சுமார் 15 இலட்சம் மக்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ரொறன்ரோ நகர வாக்காளர் இடாப்பில் பெயர் பதியப்பட்டிருப்பவர்களுக்கு மட்டுமே, வாக்குத் தகவல் அட்டை தபாலில் அனுப்பப்படும். இதில் வாக்காளர் பெயர், வாக்களிப்பு நிலையம், முகவரி என்பன பொறிக்கப்பட்டிருக்கும்.

நகருக்குள்ளிருக்கும் வாடகைக் குடியிருப்பாளர்களின் பெயர் விபரம் தன்னியக்கமாக சேர்க்கப்படுவதில்லை என்பதால், இவர்கள் கட்டாயமாகத் தங்கள் பெயர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டுமென கேட்கப்படுகின்றனர்.

மீண்டும் 'அபாய' எச்சரிக்கை! கனடாவில் சிறுபான்மையினத்தவர்கள் பெரும்பான்மை இனமாகப் போகின்றனராம்!

'Visible minority' will mean 'white' by 2031

சுமார் பத்தாண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் அதே எச்சரிக்கை கனடிய உயர் மட்டத்திலிருந்து வெளிவந்துள்ளது. கனடிய 'வெள்ளை'யர்கள் இங்கே சிறுபான்மை இனமாகப் போகின்றார்களாம். நேரடியாக இப்படிச் சொல்லாமல், அடுத்த எழு ஆண்டுகளில், அதாவது 2017ஆம் ஆண்டளவில் இங்கு சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மையாகப் போகின்றன என்று மறைமுகமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஐம்பது வீதத்தைத் தாண்டிப் போகின்றனராம்.

(ரொறன்ரோ ஸ்டார்' பத்திரிகை 2010 மார்ச் பத்தாம் திகதி இதழில் இது தொடர்பான செய்திக்கு இட்ட தலையங்கம் மேலே ஆங்கிலத்தில் உள்ளது). இதில் எவ்வகையான தன்மை தெரிகின்றது? 2006ஆம் ஆண்டிலிருந்து 2031ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், ரொறன்ரோவில் தெற்காசிய சமூக மக்களின் தொகை மூன்று மடங்காக அதிகரிக்க இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, 2031ஆம் ஆண்டளவில் இங்கு சிறுபான்மையினர் 63 வீதமாக அதிகரிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாயியோவின் 22வது முதலமைச்சராக மைக் ஹரிஸ் 1995ஆம் ஆண்டிலிருந்து 2002ஆம் ஆண்டுவரை பதவியிலிருந்த காலத்திலும் இப்படித்தான் ஒரு எச்சரிக்கை வெளிவந்தது. ரொறன்ரோவின் குடித்தொகைப் பரம்பல், வளர்ச்சி வீதம், குடிவரவாளர் அதிகரிப்பு ஆகியவைகளை மையமாக வைத்து, சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களம் தயாரித்த அறிக்கையின் அடிப்படையில் இப்படியான எதிர்வுகூறல் அப்போது வெளியிடப்பட்டது.

கனடிய மைய ஊடகங்கள் தினமும் செய்திகள், கருத்துக் களங்கள், ஆய்வுகள், கலந்துரையாடல்கள் வாயிலாக இந்தப் பயமுறுத்தலை ஊதிப் பெருப்பித்தன. ஏதோ, வெளிநாட்டவர்கள் ரொறன்ரோவைக் கைப்பற்றப் போவதுபோல அச்சமுட்டுவதாக இவை அமைந்திருந்தன. பிரளயமொன்று நடைபெறப்போவதாக சில ஊடகங்கள் வெருட்டின.

அப்போது, இந்தச் செய்தியை படித்த/கேள்வியுற்ற கனடிய 'வெள்ளை'யர் அதிர்ந்தனர்; சிறுபான்மையின மக்கள் மகிழ்ந்தனர். கனடாவின் 'முகவெட்டே' மாறப்போவதாக எண்ணிய அரசியல் வட்டாரங்கள் துரிதமாகச் செயற்பட்டன. இந்த எச்சரிக்கை வெளியாகி பத்து வருடங்களுக்கு மேலாகியும் அப்படியான மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. மாறாக, சிறுபான்மையினர் வீதம் திடீரெனக் குறைந்தது.

மாடிமனைக் குடியிருப்புகளின் வாடகை அதிகரிப்புக்கான உச்ச வரம்பை மாகாண அரசு நீக்கியதால், வாடகை திடீரென உயர்வு கண்டது. புதிய தொழிற்சாலைகளை ரொறன்ரோவுக்கு வெளியே நிறுவ தாராள அனுமதி வழங்கப்பட்டது. ரொறன்ரோவுக்கு வெளியே ஆயிரக்கணக்கான வீடுகளை நிறுவ வாய்ப்பளிக்கப்பட்டது. ரொறன்ரோ நகருக்குள் வசித்து வந்த சிறுபான்மையினத்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டினங்களுக்கு நகரத் தொடங்கினர் என்று சம்பந்தப்பட்ட ஆய்வு அமைப்புகள் தெரிவித்திருந்தன.

குடிமக்களின் எதிர்காலத் திட்டங்களை முறையாக அமைப்பதற்கு ஏதுவாக தேசிய மட்ட அரசு நிறுவனங்களின் தேவைக்காக இந்த விபரங்கள் சேகரிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. 2031ஆம் ஆண்டில், ரொறன்ரோ பெரும்பாகத்தின் குடியிருப்பாளர்களில் நான்கில் ஒருவர் தெற்காசியராக இருப்பர் என்றும், மற்றை சிறுபான்மை இனத்தவரை விட தெற்காசியராக இருப்பர் என்றும் ஊடகச் செய்திகள் சுட்டி நிற்கின்றன.

'அரசு இயந்திரம்' என்றால் எப்படியானது என்பதை, அடுத்து வரும் ஆண்டுகளில் நாம் பார்க்க முடியும். இந்த வருட அபாய எச்சரிக்கையும் நிச்சயம் புஷ்வாணமாக்கப்படும். அதை எப்படிச் செய்வது என்பது 'அவர்களுக்குத்' தெரியும்.



ஸ்தி



றஞ்சி திரு

சின்னச் சின்ன
தகவல்கள்



ரொறன்ரோ பெரும்பாகத்தில் பொதுலாபடி (welfare) பெறுபவர்களின் தொகை கடந்த சில மாதங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. வேலையிழப்பினால், வேலைக்கால காப்புறுதிப் பணம் (EI) பெற்று வந்த பலர், அக்கொடுப்பனவு முடிந்த பின்னரும் வேலை எதுவும் கிடைக்காமையால் பொதுலாபடிக்கு விண்ணப்பிக்க நேர்ந்ததாக சமூக சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் தொகை இவ்வருடத்தில் மேலும் அதிகமாகலாமென எதிர்வு கூறப்படுகின்றது.

‘ஜி-20’ நாடுகளின் உச்சி மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 26-27ஆம் திகதிகளில் ரொறன்ரோவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டையொட்டி ரொறன்ரோ மத்தியில் பாதுகாப்பு வலயமொன்று உருவாக்கப்படுவதால், இதற்குள் வசிப்பவர்களும் வர்த்தகம் புரிபவர்களும் சில அசௌகரியங்களைச் சந்திக்க நேரும். ஆர்.சி.எம்.பி எனப்படும் பொலிசாரின் தேவைக்கென ரொறன்ரோ பெரும்பாக ஹோட்டல்களின் 5500 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

உலகில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோர் தொகை தற்போது 22 கோடியை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போதிய வைத்திய வசதி இருப்பினும், சராசரியாக இவர்களுள் 5 விழுக்காட்டினர் மரணமடைய நேருகின்றது. நீரிழிவு நோயாளர் தினசரி அதிகரித்து வருவதால், 2020ஆம் ஆண்டளவில் மரணிப்போர் பத்து விழுக்காடாக அதிகரிக்கலாமென உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கனடிய அரசாங்க ஊழியர்களின் பென்சன் கொடுப்பனவுகளில் மாற்றம் (குறைப்பு) ஏற்படலாமெனப் பொதுவாகக் கூறப்படும், அப்படி நடைபெறாது என்று அரசாங்க திறைசேரி அமைச்சர் ஸ்ரொக்வேல் டே அறிவித்துள்ளார். இதற்கான பணத்தை அவர்கள் தமது சம்பளத்திலிருந்து வழங்கியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் 53.8 பில்லியன் டாலர் புற்றாக்குறை இருப்பதால், ஏதாவது மாற்றம் ஏற்படவே செய்யுமென்று திறைசேரிச் சபையின் தலைவர் தெரிவித்து வருகின்றார்.

முடி உதிர்வர்களுக்கு புற்றுநோய்ச் சாத்தியம் குறைவு என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. வாஷிங்டன் பல்கலைக் கழகம் இரண்டாயிரம் ஆண்களை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திய பின்னர் இந்த அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. முடி உதிர்வது முப்பது வயதில் ஒருவருக்கு ஆரம்பிக்குமானால், அவருக்கு புற்று நோய் வருவதற்கான சாத்தியமே இருக்காது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கனடாவின் அகதிகள் குடிவரவுச் சட்டத்தில் பாரிய மாற்றங்கள் தேவை என்று நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்று கூறுகின்றது. கனடிய குடிவரவு பிரஜாவுரிமைகள் திணைக்களத்துக்காக நடத்தப்பட்ட கணிப்பொன்றில் 84 வீதமானவர்கள் மாற்றம் தேவை என்று தெரிவித்துள்ளனர். அகதிக் கோரிக்கை விசாரணை விரைவுபடுத்தப்பட வேண்டுமென்பது பலரது அபிப்பிராயமாகும்.

கனடிய அரசாங்க சேவையில் இருப்போர் தொகை இப்போது அதிகரித்து வருகின்றது. 1998ஆம் ஆண்டில் அரச ஊழியர் தொகை 188,000 ஆகவிருந்தது. ஆனால், கடந்த வருடம் இத்தொகை 214,000 ஆக அதிகரித்திருந்தது. அதேசமயம், வருடாந்தம் சராசரியாக 13,000 அரச ஊழியர் தாமாகவே சேவையிலிருந்து விலகி வருகின்றனர்.

கனடாவில் வீதி விபத்துகளால் சராசரியாக மாதமொன்றுக்கு 240 பேர் மரணிக்கின்றனர். அதாவது, மூன்று மணித்தியாலத்துக்கு ஒருவர் வீதம் விபத்து மரணம் நிகழுகின்றது.

கனடிய அரசாங்கத்தின் அகதிகள் பட்டியலில் இலங்கை தொடருமா?

கனடிய குடிவரவுத் திணைக்களத்தின் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நாடுகளின் பட்டியலில், இலங்கை தொடர்ந்து இருக்குமா? அகதிகளுக்குச் சேவை புரியும் நிறுவனங்கள் மத்தியில் இவ்வாறான கேள்வி இப்போது எழுந்துள்ளது.

அகதிகளைக் கனடாவில் ஏற்றுக் கொள்ளும் சட்டத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தப்போவதாக குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி அண்மையில் அறிவித்திருந்தார். இது தொடர்பான சில ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றுள்ளன. இதன் அடிப்படையில் ‘தற்போது பாதுகாப்பான நாடுகள்’ என்ற புதிய பட்டியலை குடிவரவுத் திணைக்களம் தயாரிக்கப்போவதாக கனடிய ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“.....those questions could indicate Kenney is considering creating a list of safe countries of origin from which people won't be allowed to apply for refugee status, or prioritizing applications based on a claimant's origin country.”

இலங்கையிலிருந்து கனடாவுக்குத் தற்போது வரும் அகதிகள் தொகை பெருமளவில் குறைந்துள்ளது. 1990களில் முன்னணியில் நின்ற பத்து நாடுகளில் முதலாவதாகவிருந்த இலங்கை, தற்போது முதற் பத்துக்குள் கூட இல்லையென்பது கவனிக்கப்பட வேண்டியது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிவரும் இவ்வேளையில், அகதிகள் வருகையும் குறைந்துள்ளது. கனடிய அரசின் புதிய கெடுபிடிச் சட்டங்களே இதற்கு முக்கிய காரணம்.

இவ்வேளையில் புதிய பட்டியலைக் கனடா தயாரிக்கும்போது, இலங்கை ‘பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலிலிருந்து’ நீக்கப்படுமானால், இலங்கையர்கள் அகதிக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். இவ்வாறான நிலைமையை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் வெளிநாடுகளுக்குப் பலத்த அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றது.

‘அகதிக் கோரிக்கையை முன்வைக்கும் ஒருவர் நிராகரிக்கப்படுகையில், கனடிய வரியிறுப்பாளர் பணம் பெருமளவில் அந்த அகதிக்குச் செலவு செய்யப்பட்டு விடுகின்றது’ என்று அமைச்சர் கெனி சுட்டிக்காட்டியுள்ளார்.

Real war is just beginning, get involved

தற்பொழுதுதான் யதார்த்தமான யுத்தம் ஆரம்பிக்கிறது! இதில் பங்கெடுங்கள்!

(இக்கட்டுரை Tamilnet இணையத்தளத்திற்காக Real war is just beginning, get involved எனும் தலைப்பில் 19-03-2010 அன்று Dr. பிரயன் செனிவரத்னா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையைத் தழுவி தமிழாக்கம்)

‘தமிழீழம்’ மீதான பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் கிடைத்த மகத்தான ஆணையைப்பற்றிப் பிரெய்ன் செனிவரத்னா, ‘இத்தனை வருடங்களாக நான் ஈடுபட்ட போதிலும் இத்தகைய தீர்ப்பினால் நான் பிரமிப்பு அடைந்தேன்’ என தமிழ்நெட்டிற்கு வழங்கிய சிறப்புக் கட்டுரையில் எழுதுகிறார். “சமஷ்டியின் காலம் எப்போது முடிவடைந்து விட்டது. தமிழ் பிரதேசங்கள் கொழும்பின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிக்கப்படாவிடின், இலங்கைத் தீவில் அமைதியோ, அபிவிருத்தியோ ஏற்படமுடியாது. இலங்கையில் உள்ள தமிழ் பிரதேசங்களில் இத்தகைய வாக்கெடுப்பு நடத்தினால் 100 வீதம் ‘ஆம்’ என்றே வாக்களிப்பார்கள். ஏழு கோடி தமிழர்கள் உள்ள தமிழ் நாட்டில், இப்படியொரு வாக்கெடுப்பு நடத்தினாலோ, டெல்லி அரசு ஓடி ஒளிப்பதற்கு இடம் தேடவேண்டி வரும் என அவர் எழுதுகிறார். அவரின் கருத்துப்படி, உலகளாவிய இந்தக் கவலைக்கிடமான நிலைமையின் கரு, பிரித்தானியக் காலனித்துவமும், அதனைத் தீர்ப்பதில் பின்னடைவு ஏற்படுத்திய உலக நடவடிக்கைகளும் ஆதலால், இதற்கு உலகமே பதிலளிக்க வேண்டும். யதார்த்தமான யுத்தம், ஆயுத ரீதியில் இல்லாவிட்டாலும் தற்பொழுதுதான் தொடங்குகிறது. நம்பிக்கை இழப்பினால், ஒன்றையும் அடைய முடியாது. ஆனால், தமிழர்களின் இளைய சமுதாயம், நம்பிக்கையெனும் ஒளிக்கதிரை மினிர்ச் செய்கிறது என அவர் கூறினார்.

‘இலங்கைத் தீவில் தமிழீழம் பற்றிய வெளிநாட்டுக் கருத்துக்கணிப்பு’ எனும் 42 பக்கங்கள் அடங்கிய டாக்டர் செனிவரத்னாவின் கட்டுரையின் முக்கிய அம்சங்கள் கீழே தரப்படுகின்றன. முழுக் கட்டுரையையும் ஆங்கிலத்தில் வாசிக்க விரும்பும் வாசகர்கள் ஆங்கிலக்கட்டுரையை இந்த இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.



http://www.tamilnet.com/img/publish/2010/03/Dr_Brian_Senewiratne_on_Tamil_ref.pdf 78 வயது டாக்டர் செனிவரத்னா ஆஸ்திரேலியாவில், வசிக்கும் புகழ் பெற்ற சிங்கள வைத்தியர். அவர் பண்டாரநாயக்கா குடும்பத்தைச் சேர்ந்தவர் எனினும் தமிழீழக் கொள்கையை நீண்ட காலமாக ஆதரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ வாக்கெடுப்பு - இதுவரை உலகம் முழுவதிலும் இப்படியொரு தீர்ப்பை எந்த விடயத்திலும், எந்த இடத்திலும் நான் காணவில்லை. புலம் பெயர் தமிழ் மக்கள் பெரும்பான்மையாகத் தமிழீழம் எனும் வேறு நாட்டை விரும்புகிறார்கள் என்ற கூற்று மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது ஒன்றாகும். இத்தனை வருடங்களாக இவ்விடயத்தில் ஈடுபட்ட போதிலும், இந்தத் தீர்ப்பினால் நான் பிரமிப்படைந்தேன்.

இலங்கைத் தீவில் என்பது ஒரு குடியேற்ற நாட்டின் அமைப்பு. தமிழர்கள் இந்த வாக்கெடுப்பின் மூலம் கேட்பதும், பேராதரவோடு உறுதிப்படுத்துவதும், தோல்வியுற்ற இந்தக் குடியேற்ற அரசமைப்பைக் கலைக்க வேண்டும் என்பதே. 70 கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழ் நாட்டில், இப்படியொரு வாக்கெடுப்பை நடத்தினால், டெல்லி அரசு மாதிரமல்ல அத்துடன் அவர்களின் உளவுத்துறையான ‘ரா’ அமைப்பும் ஒளித்தோட வேண்டி வரும்.

இலங்கைத் தீவில் தமிழ் பிரதேசங்களாகிய வடக்கிலும் கிழக்கிலும் ஒரு வாக்கெடுப்பை பார்க்க நான் ஆசைப் படுகிறேன். ஆனால், அத்தகைய வாக்கெடுப்பை இராஜபக்சேவின் இராணுவ சீருடையுடனோ அல்லது இல்லாமலோ பணியாற்றும் அடிவருடிகளைத் தவிர்த்தும், அல்லது வாக்காளர்கள் எப்படி

வாக்களிக்கிறார்கள் என தமது எஜமானர்களுக்கு முறையிடுவதற்கு வேவு பார்க்கும் தமிழ் ‘உதவியாளர்களைத்’ தவிர்த்தும் இது நடைபெற வேண்டும். அதாவது, ஒரு நம்பகமான வாக்கெடுப்பில், இலங்கைத் தீவில் இராணுவம் அப்பிரதேசங்களில் இருந்து விலக்கப்பட்டு, இராஜபக்சேவின் பல்லக்குக் காவிகளான கருணா, பிள்ளையான் போன்றவர்களும் தவிரக்கப்பட்டால் நூறு வீதம் தமிழீழத்திற்கு ஆதரவான வாக்குகள் சுலபமாகக் கிடைக்கலாம்.

சமஷ்டித் தீர்வின் பயனின்மை அன்றும் (1945-ல்) அதனிலும் பார்க்க இன்றும், இந்தப் பொறுப்பற்ற, நாசகாரமான பிரித்தானியக் குடியேற்ற அமைப்பை இல்லாது ஒழிக்கும் வரை, இலங்கைத் தீவில் அமைதியோ, அபிவிருத்தியோ வரப்போவதில்லை. அப்படிச் செய்வதன் மூலம் கிடைப்பது ‘ஈழம்’ என்பதல்லாம். அல்லது வேறொன்றாகலாம். ஆனால், தமிழ்ப் பிரதேசங்களில் நிர்வாக உரிமை, சிங்களவர்களின் கைகளுக்கு வெளியே கொணரப்பட வேண்டும். நார்வே வாக்கெடுப்பு முடிவுற்று (98.95 மு தமிழீழ ஆதரவு வாக்குகளின் பின்) சில நாட்களில் இலங்கைத் தீவில் நடைபெற்ற நடைமுறை தமிழீழ அரசை நிறுவியதில் பங்கெடுத்த நார்வேயின் மந்திரி எரிக் சோல்கைம் (அது 2009-ல் அழிக்கப்படும் முன்) சமீப அரசியல் இலங்கைத் தீவின் பிரச்சனைக்கு ஒரு உகந்த தீர்வு எனக் கூறினார்.

மதிப்பிற்குரிய மந்திரியும், இலங்கைத் தீவிலும் வெளிநாடுகளிலும் உள்ள சில ‘நடு நிலைமை வகிக்கும்’ தமிழ்ப் பிரமுகர்களும் இன்னும் தமது கடந்த டால எண்ணங்களுடனே வாழ்கின்றார்கள். சமீப பற்றிய காலம் எப்பொழுதோ கடந்து விட்டது.

இலங்கைத் தீவில் சமீப ஆட்சி இயங்குவதற்கு, தமிழர்கள் கொழும்பில் நம்பிக்கை வைக்கவேண்டும். அவர்கள் சித்த சுவாதீனம் அடைந்தாலொழிய அத்தகைய நம்பிக்கை வைப்பதை நான் எதிர்பார்க்க முடியாது. தமிழர்கள் எதனைக் கட்டியெழுப்பினாலும், அது அழிக்கப்படும் என்பதை இராஜபக்சே திட்டத் தெளிவாகக் காட்டியுள்ளார்.

இந்த யதார்த்தத்தை, ஹரோ-வின் கன்சர்வேட்டீவ் வேட்பாளராகிய டாக்டர் ரேச்சல் ஜாய்ஸ் எடுத்துக் கூறும்போது ‘எனது நீண்ட கால நோக்கில் இலங்கைத் தீவின் அமைதிக்கு ஒரே நேர்மையான பாதை ஈழத்தை அமைக்கும் ஒரு அரசியல் தீர்ப்பாகும். அது ஒன்றுதான் நீண்ட நோக்கில் வெற்றியளிக்கக் கூடிய தீர்ப்பு’.

தமிழ் வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு:

தமிழ் வாக்கெடுப்பில் எதிராக ‘இல்லையென வாக்களித்த’ 561 (0.28 மு) மக்களின் மனதில் எத்தகைய தீர்வு இருந்ததென அறிய ஆவற பட்டேன்.

1. விடுதலை கிடைத்தபின் இலங்கைத் தீவில் இருந்த அதே நிலையைத் தொடர்வதன் மூலம் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவோ அல்லது முன்றாந்தரப் பிரஜைகளாகவோ வாழ்வது.
2. தமிழர்கள் எல்லாவற்றையும் கைவிட்டுச் சிங்களவர்களாக மாறுவது.
3. சிங்கள எஜமானர்கள் கொடுப்பதைக் கைநீடி இரந்து பெறுவது.
4. சிங்கள ஆட்சியாளர்களின் உதார குணத்தை நம்பி ‘சமஷ்டி ஆட்சி’ கிடைக்குமென எதிர்பார்ப்பது.

சமஷ்டித் தீர்வு, அரசியல் அறியாமை உடையவர்களுக்கே ஏற்றதாகும். (இல்லையென வாக்களித்தவர்கள், நடுநிலைமை எனக்கூறும் பிரமுகர்கள், இலங்கை (30ஆம் பக்கம் வருக)



மணி வேலுப்பிள்ளை

மொழிபெயர்ப்பு

19

cash-starved organization = காசு வற்றிய அமைப்பு = காசு வரண்ட அமைப்பு

cash-strapped organization = காசு போதாத அமைப்பு

cast a glance = ஒரு பார்வையை வீச

cast a shadow = துயரத்துக்குள்ளாக்கு

cast doubt on = cast aspersions on = ஐயுறுவுகொள்ள வை

cast anchor = நங்கூரம் பாய்ச்சு

Snakes cast their skin periodically = பாம்புகள் காலாகாலம் செட்டை கழற்றும்

cast = (1) நடிகர்கள் = (2) பாத்திரவார்ப்பு

cast yourself as a scapegoat = உன்னை ஒரு பலியாடாகச் சித்தரி

cast a vote = (தேர்தலில்) வாக்களி

cast a statue = சிலை வடி = சிலை வார்

cast your mind back to your childhood = உன் இளமைப்

பருவத்தை நினைவுசூர்

cast your net wide = அகல வலை வீசு = பல்வேறு நிலை-வரங்களையும் கருத்தில் கொள்

cast a spell on = மந்திர வலிமையால் கட்டுப்படுத்து

cast about for something = cast around for something =

ஒன்றைக் கண்டறியப் பாடுபடு

cast somebody aside = ஒருவரை உதறித்தள்ளு

All the sailors were cast away = மாலுமிகள் அனைவரும் கரையொதுக்கப்பட்டனர்

cast off = (1) (கடற்கலத்தின்) கட்டவிழ்த்துவிடு (2)

உதறித்தள்ளு

cast somebody out = ஒருவரை விரட்டியடி

an all-star cast = நாடறிந்த நடிகர்கள் அனைவரும் நடிக்வும் திரைப்படம்

the supporting cast = துணை நடிகர்கள்

cast of mind = உள்ளச்சாயை

My leg is in a cast = எனது காலுக்கு பற்றுப்

போடப்பட்டள்ளது

a casual reader = மேலோட்டமான வாசகர்

a casual comment = பராமுகமான கருத்துரை

a casual encounter = தற்செயலான சந்திப்பு

a casual glance = கருத்துன்றாத பார்வை

casual clothes = செளகரியமான உடை

casual friendship = மேலோட்டமான நட்பு

casual sex = உறுதிபட உறவுபுணா உடலுறவு

casual workers = அமயப் பணியாளர்கள்

on a casual basis = அமய அடிப்படையில்

the big cats = புலி, சிங்கம் முதலியன

He thinks he is the cat's whiskers = அவர் தன்னை ஒரு

பெரும் புள்ளி என்று நினைக்கிறார்

let the cat out of the bag = இரகசியத்தை உளறிக்கொட்டு

I was like a cat on hot bricks = நான் பதற்றப்பட்டேன்

You are like a cat that's got the cream = நீ மெத்த

மகிழ்ச்சியோடு இருக்கிறாய்

look like something the cat brought in = அலங்கோலமாய்த் தென்படு

play a cat-and-mouse game with somebody = play (a game of) cat and mouse with somebody =

ஒருவரை அலைக்கழி

put the cat among the pigeons = set the cat among the

pigeons = வில்லங்கம் விளையச் செய்

when the cat's away the mice will play = பூனை இல்லை என்றால் எலிகளுக்குக் கொண்டாட்டம்

It's raining cats and dogs = பலத்த மழை பெய்கிறது

catch the ball = பந்தை ஏந்து

catch hold of his arm = அவன் கையைப் பற்றிப்பிடி

Set a thief to catch a thief = முள்ளை முள்ளால் எடு

We'll catch the looters = சூறையாடியோரை நாங்கள்

பிடிப்போம்

You wouldn't catch me working on a Sunday = I would

never work on a Sunday = நான் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்யவே மாட்டேன்

I'll catch you later = நான் உன்னுடன் பிறகு கதைக்கிறேன்

We won't catch you by surprise = நாங்கள் எதிர்பாராதவ-

தீதமாக வந்து உன்னைச் சங்கடப்படுத்த மாட்டோம்

get caught in a storm = புயலில் அகப்படு

catch cold = தடிமனுக்கு உள்ளாகு

My saree caught on a nail = என் சேலை ஓர் ஆணியில்

மாட்டிக்கொண்டது

I caught sight of my stolen car passing by = எனது

களவுபோன கார் கடந்து செல்வது என் கண்ணில் பட்டது

எங்கள் நாட்டில் கீழ் வகுப்புகளில் நான்கு றூள் கொப்பியில் ஒரு வசனத்தை திரும்பத் திரும்ப ஒரு பக்கம் முழுவதும் தொடுத்து எழுதியது எம்மில் பலருக்கு நினைவிருக்கலாம். அந்தக் காலத்தில் எங்கள் நாட்டில் மாத்திரமன்றி இந்த நாட்டில்கூட தொடுத்து எழுதுதல் ஒரு பயிற்சியாக இருந்தது. அதன் பலனை இன்றும் நாம் அனுபவிக்கிறோம். அழகான அமைப்போடு விளங்கக்கூடிய வகையில், எங்கள் ஆங்கில எழுத்துகள் இருந்தன. எழுத்துகள் அழகாகவும் உறுப்பாகவும் அமையாதவிடத்து, ஆசிரியர்கள் அதற்கெனப் புள்ளிகளைக் குறைப்பதும் உண்டு. இதனால் நாமெல்லோரும் பிரத்தியேகக் கவனமெடுத்து, மிகவும் நேரத்தியாகத் தொடுத்து எழுதினோம். ஒற்றை, ஒற்றையாக எழுதும் முறையை ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கணினிகளின் ஆதிக்கம் என்று எழுத்து வேலைகளில் மேலோங்கியதோ, அன்றே தொடுத்து எழுதும் முறைக்குச் சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது.

எமது பிள்ளைகள் இன்று இருட்டில் கூட கணினியில் எழுத்து அச்சடிக்கும் ஆற்றல் உடையவர்களாக உள்ளனர். இந்த நாட்டில் எந்தவொரு விடயத்திலும் கவர்ச்சிக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. கல்வியும் அதற்கு விதிவிலக்கில்லை. மாணவர்கள் தமது ஒப்படைகளைக் கவர்ச்சியாகவும் அழகாகவும் அமைக்க வேண்டியுள்ளது. ஆகவே கணினியின் உதவியின்றி இவற்றைச் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் அவலச்சணமாக எழுதும் மாணவன் கூட தனது ஒப்படைகளை கணினியின் உதவியுடன் செய்யும்போது ஆசிரியருக்கு எழுத்து விளங்கவில்லை என்ற பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். இது எல்லா நேரமும் சாத்தியமாகாது. வகுப்பில் நடக்கும் பொதுப் பரீட்சைகள், செமஸ்டர் இறுதியில் நடக்கும் பரீட்சைகள் எல்லாவற்றுக்கும் தமது கைப்படவே மாணவர்கள் எழுதவேண்டியுள்ளது. ஆகவே, முறையாக எழுதுவதற்கு மாணவர்கள் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டியது இன்றியமையாதது.

தொடுத்து எழுதுதல் (cursive writing) என்பது cursivus என்னும் லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. இதன் கருத்து 'பாய்ந்து செல்லுதல்' (flowing) என்பது. பிரித்தானியாவில், joined up writing என்றும், joint writing என்றும் அழைப்பர். ஆஸ்திரேலியாவில்



கனகேஸ்வரி நடராஜா

அற்றுப் போய்க்கொண்டிருக்கும் தொடுத்து எழுதும் திறன் Demise of the Cursive Script

running writing அல்லது hand writing என்று அழைப்பர். கனடா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் hand writing என அழைப்பர். இது முதன்முதலாக அமெரிக்காவில் 1930களில் அறிமுகப்படுத்தப்பட்டது. பல ஐரோப்பிய நாடுகளில் தொடுத்து எழுதுதல் மாத்திரமே வழக்கில் இருந்தது. வரைபடங்களில் எழுதுவதற்கு மாத்திரமே ஒற்றை எழுத்தை உபயோகித்துக் குறித்தனர். ஆனால், வளர்முக நாடுகள் எப்பொழுதும் தொடுத்து எழுதுவதையே பழக்கத்தில் வைத்திருந்தனர்.

தொடுத்து எழுதுவதன் முக்கியத்துவம் நாளாந்தம் குறைந்துகொண்டே போகிறது. இதற்குக் கணினியும்தான் காரணம் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், Specially Education and Literacy Professor திரு. ஸ்டீவ் கிரஹாம் என்பவர், பாடசாலைகளில் ஆசிரியர்கள் கவனமெடுத்து தொடுத்து எழுதுவதைக் கவனிக்காததே இதற்குக் காரணம் என்கிறார். கனடாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் கீழ் வகுப்புகளிலேயே தொடுத்து எழுதுவது கற்பிக்கப்படுகின்றது. Montessori பாடசாலைகளில் பாலர் வகுப்புகளிலேயே ஆரம்பிக்கிறார்கள். OISE பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றின் பிரகாரம், இங்குள்ள ஆசிரியர்களுக்கே இன்று தொடத்து எழுதும் முறை சரியாகத் தெரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இன்றைய கல்விமுறை உச்சரிப்பு, பயிற்சி, புரிந்துணர்வுற்ற மனனம் செய்தல் (Phonix drills and Rote memorization) என்பனவற்றை விட்டு விலகி மொழியை முழுதாகக் கற்றல், திறந்தவெளி வகுப்புகள் என்ற எண்ணக் கருவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. (whole language and open concept class rooms). இதனாலும் தொடுத்து எழுதுதல் கவனிக்கப்படவில்லை.

2006இல் பல்கலைக் கழகம் செல்லும் மாணவர்களுக்காக ஐக்கிய அமெரிக்காவில் SAT பிரவேசப் பரீட்சை நடடைபெற்ற வேளையில், விவாசம்

எழுதும்படி கேட்கப்பட்டபோது, 15 வீத மாணவர்களே தொடுத்து எழுதினார்களாம். 85 வீத மாணவர்கள் ஒற்றை எழுத்தையே (printing) பாவித்தனர். 5 முதல் 8 வகுப்புகளை ஒன்றாறியோ கலைத்திட்டம் விளங்கக்கூடிய வகையில் தொடுத்து எழுதப்பட வேண்டும் (legible printing and cursive writing) என அறிவித்துள்ளது. ஆனால், ஆசிரியர்கள் இதனை எவ்வாறு விளங்கிக் கொண்டுள்ளனர் என்பது தெரியவில்லை. அமெரிக்காவில், 'handwriting without tears' (கண்ணீர் இல்லாமல் கையெழுத்து) என்ற ஒரு நிரல் ஏழு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. இதில், பாலர் வகுப்பில் மாணவர்கள் ஒற்றை எழுத்தை ஆரம்பிப்பார்கள். 3ம் வகுப்பில் எழுத்தைத் தெரிந்து எழுதப் பழகுவார்கள். 4ம் வகுப்பில் தொடுத்து எழுதப் பழகுவார்கள். 4-6 வரை தொடுத்து எழுதுவதையே பாவிப்பார்கள். இதனை அறிமுகப்படுத்துவதற்கு முன்மாதிரியாக இருந்தவர் ஜான் ஒஸ்லர் என்ற வாஷிங்டனைச் சேர்ந்த occupational therapist ஆவர். தமது மகன் முப்பது வருடங்களுக்கு முன்னர் தொடுத்து எழுதும்போது பட்ட கஷ்டங்களைப் பார்த்தே இதனை அறிமுகம் செய்தார். இதற்காகவே Handwriting without tears என்ற நிரலை அறிமுகப்படுத்தினார்.

தொடுத்து எழுதும்போது வேகமாக எழுத முடிகிறது. அத்துடன், மை நிரப்பிய பேனாவினால் எழுதும்போது கையை எடுக்காமல் எழுதுகையில் மை சிந்துவதற்கு (no ink smudges) வாய்ப்பில்லை. எங்கள் முன்னோர்கூட எழுத்தாணி கொண்டு ஓலைச்சுவடிகளில் எழுதும்பொது, ஓலைச்சுவடிகள் கிழிந்து போகவோ, துவாரங்கள் ஏற்படவோ சாத்தியமேற்படவில்லை.

தொடுத்து எழுதும்போது, குறிப்புகளை மிகவும் விரைவாக எடுக்க முடிகின்றது. எந்த இடத்திலும், எப்பொழுதும் எந்த உபகரணமும் இன்றி குறிப்பெடுப்பதற்கு தொடுத்தெழுதுதல் உதவுகிறது.

சில வேளைகளில் எதிர்பாராமல் எனக்கு பெரிய அதிர்ஷ்டம் அடிப்பதுண்டு. இந்த வருட பனிக்கால ஆரம்பத்தில் வீட்டை சூடாக வைத்திருக்க தேவையான உலைக்கலன் சரியாக வேலை செய்கிறதா என்பதை பரிசீலிப்பதற்காக வழக்கம்போல அதன் பராமரிப்பாளரை அழைத்தேன்.

அதிசயமாக அவர் அழைத்த அன்றே வந்தார். உலைக்கலனின் கீழே அதை வணங்குவதற்கு வந்தவர்போல படுத்திருந்தபடியே வேலை செய்தார். பின்னர் மல்லாக்காகப் படுத்து ஒவ்வொரு பகுதியாக நீக்கி ஆராய்ந்தார். தன் இடுப்பிலே கட்டியிருந்த ஆயுதத்தை எடுத்து சில இடத்தில் திருகினார். சில பகுதியை பிரித்து எடுத்து தூசி தட்டி மீண்டும் பொருத்தி உலைக்கலனை ஓடவிட்டார். அவர் முகம் திருப்தியடையவில்லை. பிறகு இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, புரண்டு தவழ்ந்து புழுதியோடு எனக்கு முன்னால் எழுந்து நின்றார். என்னுடைய சிறுநீர் பரிசோதனை முடிவை கேட்பதற்காக மருத்துவர் முன் நிற்பதுபோல நெஞ்சு படபடவென்று அடிக்கத் தொடங்கியது. ஒரு பிரார்த்தனையை விரைவாகச் சொல்லி முடித்துவிட்டு அவர் முகத்தை பார்த்தேன். அவர் 'உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது' என்றார்.

'முதலில் கெட்டதைச் சொல்லுங்கள்' என்றேன்.

'உங்கள் உலைக்கலன் பழுதாகிவிட்டது. நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர் என்றபடியால் என்னை இன்று கூப்பிட்டிருக்கிறீர்கள். அதை உடனே பழுது பார்க்காவிடில் அது கொலைக்கலனாக மாறிவிடும். எந்த நிமிசமும் விவாயுவை கக்கியிருக்கும். அதற்கு மணமும் இல்லை, நிறமும் இல்லை. நல்ல காலம் தப்பிவிட்டீர்கள்' என்றார். கீழ்ப்பாகத்தையும் மேல்பாகத்தையும் சேர்த்து தைத்த ஓர் உடையை அணிந்திருந்த அவர், உடுப்பிலே படிந்திருந்த தூசியை மூன்று விரல்களாலும் தட்டியபடியே என்னைப் பார்த்தார்.

'பழுதுபட்ட உதிரிப்பாகத்தை மட்டும் மாற்ற முடியாதா?' என்றேன். என் குரல் எனக்கே கேட்கவில்லை. 'மாற்றலாம், உத்திரவாதம் தரமுடியாது. முழுக்கலனையும் மாற்றினால்தான் சேமம்' என்றார்.



அ. முத்துலிங்கம்

கம்ப்யூட்டரின் வேகம்

'என்ன விலை வரும்?' என்றேன்.

அவர் கூசாமல் '5300 டொலர்' என்றார். நான் முகத்தில் என்ன உணர்ச்சியை காட்டலாம் என்று தீர்மானிக்குமுன் 'நல்ல செய்தி ஒன்றும் இருக்கிறது. அதை நீங்கள் கேட்கவில்லையே' என்றார்.

'சொல்லுங்கள்' என்றேன்.

'நீங்கள் ஒரு புது உலைக்கலன் பூட்டினால் அரசாங்கம் உங்களுக்கு 1300 டொலர் திருப்பி தரும். உண்மையில் உங்கள் கைச்செலவு 4000 டொலர்தான்' என்றார்.

என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார், கத்தியை வயிற்றிலே ஐந்து அங்குலம் குத்திவிட்டு மூன்று அங்குலம் வெளியே இழுத்து சகாயம் செய்வதுபோல என்று. வேறு வழியில்லாமல் சரி என்று நான் சொல்ல அவர் மூன்று நாட்கள் கழித்து வந்து ஒரு புது உலைக்கலனை பூட்டிவிட்டு முழுக்காசையும் பெற்றுக்கொண்டு போனார். பல நிறமான பத்திரங்களை நிரப்பி அவர் காட்டிய இடத்தில் கையெழுத்து வைத்து அரசாங்கத்துக்கு அனுப்பிவைத்தேன். அவர்கள் எனக்கு 1300 டொலர் திருப்பி அனுப்பும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

மூன்று மாதமாகிவிட்டது. தெற்கே போன பறவைகள் வடக்கு நோக்கி வர ஆரம்பித்துவிட்டன. என்னுடைய காசோலை வரவில்லை. ஒருநாள் அரசாங்கத்துக்கு நினைவூட்டி மின்னஞ்சல் போட்டேன். உடனேயே பதில் வந்தது.

'உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் குறிப்பிடும் விண்ணப்பம் கிடைக்கவில்லை. எங்கள் இணையதளத்தில் போய் அதற்கான பாரத்தை இறக்கி நிரப்பி கையெழுத்து வைத்து அனுப்பவும். விரைவில் கவனிப்போம்.'

நான் அப்படியே மீண்டும் அதே பாரங்களை பூர்த்திசெய்து கையொப்பம் வைத்து அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை. மீண்டும் நினைவூட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்கும் உடனே பதில் வந்தது. 'உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் குறிப்பிடும் விண்ணப்பம் கிடைக்கவில்லை. எங்கள் இணையதளத்தில் போய் அதற்கான பாரத்தை இறக்கி நிரப்பி கையெழுத்து வைத்து அனுப்பவும். விரைவில் கவனிப்போம்.'

எத்தனை தரம்தான் ஒரே பாரத்தை நிரப்பி அனுப்புவது நான் அனுப்பவில்லை. பொறுத்திருந்தேன். ஒருநாள் பார்த்தால் தபாலில் எனக்கு 1300 டொலர் வந்து சேர்ந்தது.

நான் கடிதம் எழுதினேன். 'அன்புள்ள அம்மையாரே. பணம் 1300 டொலர் காசோலை இன்று கிடைத்தது. மிக்க நன்றி'

அதற்கும் உடனே கம்ப்யூட்டரில் இருந்து பதில் வந்தது. 'உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் குறிப்பிடும் விண்ணப்பம் கிடைக்கவில்லை.'

அதற்குப் பிறகு நடந்ததைத்தான் நீங்கள் நம்ப மாட்டீர்கள். நான் ஒரு கடிதம் எழுதினேன்.

'அன்புள்ள அம்மையாரே, உங்களை மணமுடிக்க விரும்புகிறேன்.'

'உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் குறிப்பிடும் விண்ணப்பம் கிடைக்கவில்லை.'



எஸ். ஜெகதீசன்

அடையாளத் திருட்டு

கனடியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் ஒன்று, அடையாளத் திருட்டு. பெருகிவரும் அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு சிறிதளவாவது அது பற்றி அறிந்திருத்தல் அவசியம்.

உங்களது பிரத்தியேக தகவல்கள் அடுத்தவர்களால் அபகரிக்கப்பட்டு மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதே அடையாளத் திருட்டு. (Identity theft).

சுமார் இரண்டு கோடி கனடியர்கள் 2009 ம் ஆண்டில் மட்டும் அடையாளத் திருட்டினால் பாதிப்படைந்தனர். அதாவது நிமிடமொன்றிற்கு நால்வர் என்ற ரீதியில் இது அமைந்தது.

அடையாளத் திருட்டினால் பாதிப்புக்குள்ளானோர் பணத்தையும் நற்பெயரையும் இழப்பதுடன் புதிதாக வேலைபெற்றுக் கொள்வது, கடன் பெறுவது, வீட்டு அடமானம் பெறுவது போன்ற பலவற்றிலும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

முழுப் பெயர், பிறந்த திகதி, சமூக காப்புறுதி இலக்கம் (S.I.N), விலாசம், தாயின் கன்னிப் பெயர், குறியீட்டு அடையாளங்கள் (Password,) சாரதி அனுமதிப்பத்திர இலக்கம், கடன் அட்டையின் முடிவு திகதியும் அதில் உள்ள மூன்று எண்களுடனான பாதுகாப்பு இலக்கமும், வங்கி இலக்கங்களும் பிற விபரங்களும், கையெழுத்து, கடவுச்சீட்டு ஆகிய பலவற்றை தேவையின்றித் தெரியாதவர்களிடம் தெரிவிக்கத் தேவையில்லை.

வங்கிக்கணக்குகளை கையாடல்/கையாளல், புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல், வங்கியில் உள்ள பணத்தை இடமாற்றல், கடன்களுக்கு அல்லது கடன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தல், பொருட்களைக் கொள்வனவு செய்தல், கள்ள நாணயம் உருவாக்குவது போன்ற சட்ட விரோத - சமூக விரோதச் செயல்களில் ஈடுபடல், அல்லது ஏற்கனவே புரிந்த குற்றங்களுடன் திருடப்பட்ட புதுப் பெயரில் பதுங்குதல், போலி ஆவணங்களைத் தயாரித்து கடவுச்சீட்டு மற்றும் அரச சலுகைகளை பெறல் போன்றன அடையாளத் திருட்டுகளின் ஆதார நோக்கங்களாகும்.

சந்தேகத்துக்குரிய பணப்பரிவர்த்தனை பற்றி வங்கி உங்களை அணுகுவது, வங்கிகளின் அல்லது வங்கி கடன் அட்டைகளின் மாதாந்த அறிக்கைகள் தாமதமாக வருவது அல்லது வராதுவிடுவது, நீங்கள் கொள்வனவு செய்யாத பொருட்கள் உங்களது அறிக்மையில் காணப்படுவது, நீங்கள் வைத்திருக்காத கணக்குகளுக்கு நிதி நிறுவனங்களிலிருந்து அறிக்கை வருவது, உங்களுக்கு தெரியாத கடன் பற்றி கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் தொடர்பு கொள்வது - இவற்றுள் ஏதோ ஒரு காரணம் அடையாளத்திருட்டை, திருட்டின் அடையாளமாகும்..

இவை அனைத்துமோ அல்லது ஏதாவது ஒன்றோ உங்களைச் சலனப்படுத்தினால் அடையாளத் திருட்டுக்குள் அறியாததனத்தால் அப்பாவித்தனமாக அகப்பட்டுள்ளீர்கள். ஆகவே உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்யுங்கள். நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகள்/நிதி நிறுவனங்கள்/கடன் வழங்கிய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அறிவிப்புகள். பின்னர் The Canadian Anti-Fraud Centre (CAFC) [HYPERLINK "http://www.phonebusters.com"](http://www.phonebusters.com) www.phonebusters.com க்கு தெரிவிப்புகள்

அடையாளத் திருட்டால் வரும் பாதிப்புகள் பற்றி முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயற்படுவதே அதனைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை பாதுகாப்பு என்று நம்பப்படுகின்றது.

நீண்ட காலமாக கடிதங்களைத் திருடி தகவல்கள் அபகரிக்கப்பட்டன. அதனால் பலர் தபாலக தபால் பெட்டியை அல்லது பூட்டக்கூடிய பிரத்தியேக பெட்டியை நாடினர்.

வீட்டின் கழிவுகளுடன் சிதைவுறாத நிலையில் வீசப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்கள் கடன் அட்டை இலக்கங்கள் மீது திருடரின் பார்வை படுவதை அறிந்தவர் - சுதாகரித்தனர்.

சமூக காப்புறுதி இலக்கம் தொலைபேசியின் மறுமுனையிலிருந்து கோரப்பட்டால் உடனே கொடுப்பதைத் தவிர்த்து அந்த தொலைபேசி இலக்கத்துடன் தாமே மீண்டும் தொடர்பு கொண்டு அவர்களின் அடையாளத்தை ஊர்ஜிதம் செய்த பின் தேவை கருதி செயற்பட ஆரம்பித்தனர்

வழங்கப்படும் ஏதாவது ஒரு சேவைக்கு மேலதிக பணத்தைச் செலவு செய்வதாகவோ அல்லது ஏதோ ஓர் அதிர்ஷ்டம் அரவணைப்பதாகவோ கூறி வீட்டின் கதவைத் தட்டுபவர்களிடம் அல்லது தொலைபேசியில் 'கொட்டுபவர்களிடம்' ஏமாளிகளாகாது சாதாரியத்துடன் இருந்து கொண்டனர்.

தற்பொழுது வரிப் படிவங்களை பூர்த்தி செய்ய உதவுவது போல, வீடுகளுக்கு வரும் அறிமுகமற்றவர்களிடம் எழுந்தமாளத்துக்கு விபரங்களைக் கொடுக்காது அவதானமாக விருக்கின்றனர்.

உங்களது அடையாளங்களை பாதுகாக்க உத்தேசிப்பின் பின்வரும் விலாசங்களை அறிந்திருப்பதும் பாதுகாப்பானதே.

TRANS UNION.www.transunion.ca
1 877 525 3832 அல்லது 1 800 663 9980.
EQUIFAX.www.equifax.ca
1 800 465 7166.
PUBLIC SAFETY CANADA.
1 800 830 3118.
PRIVACY COMMISSIONER OF CANADA
www.priv.gc.ca. 1 800 282 1376.

முக்கியமான உங்கள் அடையாளங்களைப் பாதுகாப்பதை விட, முக்கியமானது வேறு எது?

கடந்த ஆண்டில் 370,000 அகதிகள் தஞ்சம் கோரினர்

கடந்தாண்டில் (2009) உலகின் தொழில்வள நாடுகளில் சுமார் 370,000 பேர் அகதிகளாகத் தஞ்சம் கோரியுள்ளதாக ஐக்கிய நாடுகளில் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னைய ஆண்டுகளுடன் பார்க்கையில் மொத்தத் தொகையில் எந்த அதிகரிப்பும் காணப்படவில்லை எனவும் இந்த அறிக்கை சுட்டியுள்ளது.

தொழில்வள நாடுகளில் தஞ்சம் கோரிய அகதிகளில் ஆகக்கூடிய தொகையினராக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 26,000 வரையான அகதிகள் காணப்படுகின்றனர். இரண்டாவது இடத்தில் ஈரானிய அகதிகள் சுமார் 24,000 பேர் உள்ளனர்.

மிகக்கூடிய அகதிகள் அமெரிக்காவிலேயே கடந்தாண்டில் தஞ்சம் கோரியுள்ளனர். இரண்டாவது இடத்தில் நோர்வே-சுவீடன்-டென்மார்க் ஆகிய நாடுகள் உள்ளன. பிரிட்டனில் தஞ்சம் கோரியோர் கடந்தாண்டில் ஐந்து வீதத்தால் குறைந்துள்ளது.

சுமார் பதினைந்து லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் தஞ்சம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை அகதிகள் பற்றிப் பெருமளவில் பேசப்படுவதாயினும், இவர்கள் தொகை மிகமிகக் குறைவாகவே காணப்படுகின்றது.

கனடிய நாட்டின் தாதிச் சேவையாளர் வெளிநாடுகள் பயணம்

கனடாவின் பெருந்தொகையான தாதிச் சேவையாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கு தாதியர் சேவைக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம். கணிசமான தாதியர் அமெரிக்காவில் வேலை பெற்றுச் செல்வதாக தாதியர் சங்கத் தலைவர் லின்டா ஹஸ்லம்-ஸ்ட்ரெளட் தெரிவித்துள்ளார். கியுபெக்கைச் சேர்ந்த 250 தாதிச் சேவையாளர்கள் சுவீட்சர்லாந்திலுள்ள லௌசேன் பல்கலைக்கழக வைத்தியசாலையில் வேலை பெற்றுச் சென்றுள்ளனர்.

பொன்னையா விவேகானந்தன்



நாழிகைச் சுவடி

2

எலி வாழ்வும் புலி வாழ்வும்

முற்றி விளைந்து சரிந்து கிடக்கும் நெல் வயல் அருகே ஓர் எலி வளை. வளையுள் இருந்து வெளிவருகின்றது. தன் வளையின் வாசல் தொட்டு வீழ்ந்து கிடக்கும் முற்றிய நெற்கதிரைப் பார்க்கின்றது. ஆகா... உணவுத் தேடலுக்குத் தேவையே இல்லை, வேண்டிய அளவு முற்றத்திலேயே குவிந்து கிடக்கின்றது எனக் குதித்தது எலி. அகப்பட்ட நெற்கதிரைக் கத்தரித்து, வளையின் உள்ளே கொண்டு சென்று சேர்த்தது.

ஒரு புலி பசியோடு காட்டு வழியே வேகமாகப் போய்க்கொண்டிருக்கின்றது. புலியானது, விரைந்த வேகத்தில், சோம்பல் முறித்தபடி எதிரே வந்த பன்றியோடு மோதிவிடுகின்றது. அதுவும் ஒரு பயங்கரமான ஆண்பன்றி. முர்க்கமிக்க காட்டுப்பன்றி. என்னும் புலி மோதிய மாதிரித்திலேயே கீழே வீழ்ந்து இறந்து விடுகின்றது. புலியை விட வலிமையில் மிகக் குறைந்தது பன்றி. புலி பன்றியுடன் சண்டையிடவில்லை, தற்செயலான மோதலே அது. அத்துடன், அது விழுக்கின்றபோது, புலிக்கு வலப்புறமாகவும் விழவில்லை. ஆதலால் வீழ்ந்த பன்றியைப் புலி ஏறெடுக்கவே இல்லை. அது பசியோடு விரைந்து கொண்டேயிருந்தது. அந்த நாள் முழுமையும் புலிக்கு உணவு கிடைக்கவில்லை. பசியோடு குகைக்குத் திரும்புகின்றது.

மறுநாள் மீண்டும் கடும் பசியோடு புறப்படுகின்றது. எழுச்சியுடன் மலைப்பிளவுகளில் பாய்ந்து உணவு தேடுகின்றது. அங்கே ஒரு ஆண் யானை எதிர்ப்படுகின்றது. புலி யானையுடன் கடும் மோதலில் ஈடுபடுகின்றது. தன் வலிமை மிக வலது புறத்தில் யானையை வீழ்த்துகின்றது. தன் ஆண்மைக் கிளர்ச்சி வெளிப்பட வீழ்ந்த யானையைக் கிழித்து உண்கிறது புலி.

இந்த எலி வாழ்வையும் புலி வாழ்வையும் சீர்தூக்கிப் பார்க்கின்றான் அரசனான சோழன் நல்லுருத்திரன். எத்தகையவரோடு நட்புக்கொள்ள வேண்டும் என்ற தெளிவான பார்வை மன்னர்க்கு இருத்தல் அவசியம். மக்களைக் காக்க வேண்டிய மன்னனுக்கு நல்ல நட்பு முதன்மையான தேவையல்லவா, மன்னன் சிந்திக்கின்றான்.

எலி வாழ்வு கொண்டவரோடு நட்புக் கொள்வதா? இல்லை புலி வாழ்வு கொண்டவரோடு நட்புக் கொள்வதா? எந்த வழியிலேனும் வந்தடையும் பொருட்களுக்காக ஏங்கிக்கிடப்பவர்கள், யாராவது நன்கொடை தருவார்களா எனக் காத்திருப்பவர்கள் சிறு முயற்சியை உடைய எலி வாழ்வு கொண்டவர்கள், ஒருபோதும் நட்புக்குப் பொருத்தமில்லாதவர்கள்.

கொள்கை வழி நின்று பொருளைத் தேடுகின்றவர்கள், தாழ்ந்து போகாத முயற்சியை உடையவர்கள், தம் முயற்சியின் நிறைவில், பெருமிதம் கொள்கின்ற உயர்ந்தோரும் இருக்கின்றார்கள். இவர்கள் புலி வாழ்வுக்கு ஒப்பானவர்கள். இவர்களே உயரிய நட்பிற்கு உகந்தவர்கள். தெளிந்த சிந்தை கொண்ட சோழன் நல்லுருத்திரன் முடிவுக்கு வந்துவிடுகின்றான். நட்பினைத் தெரிவு செய்யும் வகையினை அருமையான செய்யுளாக்கி விடுகின்றான்.

வினைபதச் சீறிடம் நோக்கி விளைகதிர் வல்கி கொண்டு அனைமல்கி வைக்கும் எலி முயன்றனையர் ஆகி உள்ளதம் வளன் வலியுறுத்தும் உளம் இலாரொடு இயைந்த கேண்மை இல்லா கியரோ! கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென அன்று அவண் உண்ணா தாகிவழிநான் பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து கருங்களிற்று ஒருத்தல் நல்வளம் படுக்கும் புலிபரித் தன்ன மெலிவில் உள்ளத்து உரனுடையாளர் கேண்மையோடு இயைந்த வைகல் உளலாகியரோ (புறம் 190)

பழந்தமிழ் இலக்கியங்கள் மிக உயர்ந்த சமுதாய நோக்கம் கொண்டவை என்பதற்கு இந்தச் செய்யுள் உன்னதமான சான்று.

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column), அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும் கூட தகவல்தான்.

தமிழரின் இறுதிச் சடங்கா? சிறிய மண்டபம் போதுமே!

ஸ்காபரோ 'செப்பர்ட்' வீதியிலுள்ள இரண்டு இறுதிச் சடங்கு மண்டபங்கள் தமிழர்கள் மத்தியில் பிரபல்யமானவை.

இங்கு ஒவ்வொரு வார இறுதியிலும் ஆகக்குறைந்தது தலா ஒரு தமிழரின் மரணச் சடங்காவது நிகழும். சில சமயத்தில் முன்று-நான்கு என்றும் நடைபெறுவதுண்டு.

சில வாரங்களுக்கு முன்னர் ஒருவரது மரணச் சடங்கு ஏற்பாட்டுக்காக அவரது உறவினர்கள் இந்த மண்டபங்களில் ஒன்றுக்குச் சென்றிருந்தனர். அங்கிருக்கும் பார்வை அறைகளில் மிகப்பெரிய அறை தங்களுக்கு வேண்டுமென்று கேட்டனர்.

அவர்கள் தமிழர் என்பதை அடையாளம் கண்ட மண்டப நிர்வாகி அவர்களிடம் ஒரு கேள்வி மட்டும் கேட்டாராம்: "எதற்காக உங்களுக்குப் பெரிய மண்டபம். உங்கள் ஆட்கள் உள்ளே இருப்பதில்லையே! எல்லோரும் வெளியில் நின்று கூட்டம் கூட்டமாகக் கதைப்பதுதானே வழக்கம்!" என்பதே அவர் தொடுத்த கேள்வி.

என்ன பதில் சொல்வது பராபரமே!

வாய்க்கு எட்டியும்

வயிற்றுக்கு எட்டாதது போல...

தமிழகத்தில் பிரபல்யமான பயண முகவராக இருப்பவர் வி. கே. டி. பாலன். கனவுலகத் தொழிற்சாலை வட்டத்துள் நன்கு அறியப்பட்டவர். இலங்கைக் கலைஞர்களுக்கு தமிழகத்தின் பாலமாக விளங்குபவர்.

நாற்பதாண்டுகளுக்கு முன்னர் கொழும்பு கிறீன்லான்ட்ஸ் ஹோட்டலில் சர்வராகத் தாம் இருந்ததை அடிக்கடி நினைவூட்டும் நன்றியுள்ள மனிதர் பாலன். தமது வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக இவர் அண்மையில் வெளியிட்டிருந்தார்.

அதிலிருந்து ஒரு சுவையான பகுதியைப் படிக்க விருப்பமா? கேளுங்கள்: ஒரு நாள் காலையில் தமது வீட்டுக்கு முன்னால் பலர் வரிசையில் காத்து நின்றனராம். அதிர்ச்சியுடன் அருகில் சென்று விசாரித்தால் எல்லோரும் நோயாளிகள் என்பது தெரிந்தது. மருந்து எடுக்க என்னிடம் வந்திருப்பதாகச் சொன்னார்கள். ஒரு நிமிடம்தான்! ஒரேயொரு நிமிடத்தில் நான் தவறை உணர்ந்து கொண்டேன்.

அமெரிக்க நிறுவனமொன்று பணத்துக்கு வழங்கிய கடதாசிக் கலாநிதிப் பட்டத்தைப்

இது எப்பிடி இருக்கு?

பெரிதாக நினைத்து, வீட்டு மதிலின்மேல் 'டாக்டர் வி. கே. டி. பாலன்' என்று கொட்டை எழுத்தில் போட்டதால் வந்த நிலைமை இது. "அடுத்த நிமிடமே அந்த அட்டையைக் கழற்றி விட்டேன்" என்று மனம் திறந்து கூறியுள்ளார் பாலன்.

கனடாவிலும் இந்தப் பட்டம் பெற்ற பலர் வெட்கத்தில் முனகித் திரிகின்றனர்.

தமிழகக் கிழவனார் விதைத்ததை அறுக்கிறார்

கோவையில் தமிழின் பெயரால் தி.மு.க விழாவெடுத்த பின், அரசியலிலிருந்து ஓய்வெடுக்க தமிழகக் கிழவனார் எடுத்த முடிவில், பெரிய கல்லைப் போட்டு பெரும் கலக்கு கலக்கியுள்ளார் மகன் அழகிரி.

'ஜூனியர் விகடன்' சஞ்சிகை அழகிரியை ஒரு செவ்வி கண்டு போட்டுள்ளது. "கலைஞருக்குப் பிறகு யாரை தலைவராக ஏற்றுக் கொள்வீர்கள்? என்பதே கேள்வி.

பதில் இதுதான்: "அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு அப்போதும் இப்போதும் எப்போதும் எனக்கு கலைஞர் மட்டுமே தலைவர். அவருக்குப் பிறகு யாரையுமே நான் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவரின் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை!" என்பதே பதில்.

'தம்பி ஸ்ராலின் தி.மு.க தலைவராவதை அனுமதியேன்' என்பதை இதைவிட வேறு எவ்வாறு அழகிரியால் சொல்ல முடியும்!.

நெடுஞ்செழியன், எம். ஜி. ஆர், சம்பத், மதியழகன் என்ற கழகத்தின் மூத்த தலைகளையெல்லாம் சீவித்தள்ளி, தலைமையைத் தம் மடியில் வைத்திருந்த கிழவனார், அந்த வினைகள் குடும்பத்துள் வந்ததை அனுபவிக்க ஆரம்பித்துள்ளார்.

அழகிரி-ஸ்ராலின் மோதல் காட்சிகளுக்கு கதை-வசனம் எழுதப்போவது யார்! கனிமொழியா? கயல்விழியா?

இருக்கும்வரை தோழர்; மரித்தபின் நீ யாரோ!

பொதுவுடமைவாதியாகப் பேச்சிலும் எழுத்திலும் வாழ்வினும் இருந்து காட்டியவர் செல்வா இலங்கையன் என்ற செல்வரத்தினம் இலங்கையன். இவர் ஓய்வுபெற்ற விஞ்ஞானக் கல்வி அதிகாரி.

கனடாவில் கடந்த வருடம் சிறிது சுகவீனத்தின் பின்னர் காலமானார். இறுதிச்சடங்கில் வானளாவ புகழ்மாலை சூட்டி எதேதோவெல்லாம் பலர் பேசினார்கள். முதலாவதாண்டு நினைவாக ஒரு புத்தகம் வரப்போவதாகவும் அவர் சேர்ந்தியங்கிய ஒரு குழுவின மட்டத்தில் பேச்சடிப்பட்டது.

முதலாவதாண்டு சில வாரங்களுக்கு முன்னர் 'வந்து-போய்' விட்டது. எதுவுமே அவர் பெயரால் நடைபெறவில்லை. "கூடித் திரிந்தவர்களே கழுத்தறுத்து விட்டனர்" என்று வேதனையுடன் அழாக்குறையாகக் கூறுகிறார் எழுத்தாள நண்பர் ஒருவர்.

"இதுதான் பா உலகம்" என்று ஆறுதல் கூறுகிறார் இலங்கையனுடன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகிய ஆப்த நண்பர் ஒருவர்.

புகழ் பெற்ற இரட்டையர் 'ம'வும் 'கோ'வும் போல...

கனடாவில் வாரநாட்களில் இரவு நேர தமிழ்சேவைக்கென்று ஒரு வானொலி இயங்குகின்றது. வாரஇறுதியில் இதில் பகலிலும் தமிழ்ச் சேவை இடம்பெறும்.

நேயர்களின் அறிவை வளர்ப்பதற்காக இதன் அறிவிப்பாளர்கள் 'மினி' விவேகப் போட்டிகளை அவ்வப்போது நடத்துவர்.

கடந்த மாதப் பிற்பகுதியில் ஒருநாள்..... ஒரு போட்டியில், உலகில் ஏதோவொரு துறையில் நன்கு பிரபல்யமான இரட்டையர்களின் பெயர்களைக் கூறுமாறு ஒரு கேள்வி அமைந்திருந்தது.

அம்பவானி சகோதரர்களிலிருந்து பில் கேறன் வரையான பலரது பெயர்கள் பதில்களாகக் காற்றலைகளில் பறந்தன. ஒரு நேயரின் உணர்ச்சியான பதில், அறிவிப்பாளர்களையே கொஞ்சம் சிரிக்க வைத்துவிட்டது.

"மகிந்தவும் கோதபாயவும்" என்று பதில் சொன்ன அந்த நேயரைக் கட்டியனைத்து கற்கண்டு கொடுக்க வேண்டுமென்றார் எனக்கருகிருந்த வணிக நண்பரொருவர்.

உதாசனன் உலா விருந்து

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் கடிதம்

ஆசிரியர்
தமிழர் தகவல் - கனடா

மதிப்புக்குரிய ஆசிரியருக்கு,

தமிழர் தகவல் 19வது ஆண்டு மலரின் பிரதிகள் எங்கள் பல்கலைக் கழகத்துக்கு வந்திருந்தன. அதிலொரு பிரதியை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கருத்தாழமான கட்டுரைகளைக் கொண்ட அழகான வடிவமைப்புச் சேர்ந்த ஒரு மலரை இந்தத் தூரதேசத்திலிருந்து படைத்தமைக்காக மனதாரப் பாராட்டுகிறேன்.

புகலிடங்களில் எங்கள் மக்கள் எவ்வாறு வாழ்க்கையை ஆரம்பித்து, எப்படியாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை ஆண்டு மலர் அப்படியே புலப்படுத்தியுள்ளது. அதுவும், கனடாவில் தமிழரின் முதலாவது கால் நூற்றாண்டு வாழ்க்கையை அதனுடன் அனுபவப்பட்டவர்கள் ஊடாகவே எழுதுவித்துப் பிரசுரித்தது மிகவும் பொருத்தமானது.

இங்கு கல்வி பயிலும் என்போன்ற மாணவர்களுக்கு ஓர் உசாத்துணை நூலாக இந்த மலர் அமைந்துள்ளது. இதுபோன்றதொரு மலர் இதுவரை எங்கிருந்தும் வெளிவரவில்லையென பேராசிரியர்கள் சிவநாதன், சிவலிங்கராஜா என்போர் மாணவர்களிடம் கூறி மகிழ்ந்தனர்.

நான் பிறப்பதற்கு முன்னரே இந்த மண்ணை விட்டுப் புறப்பட்ட உங்களின் சவாலான பத்திரிகைத்துறை அனுபவங்களையும் பேராசிரியர்கள் மூலம் அறிந்து கொண்டேன். 'தமிழர் தகவல்' அதன் பெயருக்கேற்ற வகையில் வெளிவருகின்றது. எங்கள் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் உன்னத பணி தொடரட்டும்!

செல்வசேகரம் சுஜீவன்

முதலாம் வருட மாணவன்
யாழ். பல்கலைக் கழகம்
2010 மார்ச் 21



பண்டிதர் ம. செ. அலெக்ஸ்சாந்தர்

பத்தொன்பதாம் ஆண்டுத் தகவல் வாசித்ததால்.....

நேரிசை வெண்பா

தகவல் தருகின்ற தற்கால ஆய்வு பகரும் வளர்ச்சியின் பாங்கு - இகம்மகிழ் எந்தமிழர் வாழவும் இனவளர்வும் இன்றறியத் தந்த தகவல்நூல் தார்.

புலம்பெயர்ந்த வாழ்வின் புனிதவர லாறு நலந்தானோ! என்றநல் ஞானம் - புலவோரால் ஆடேற்றி வைத்ததனால் ஈழத் தமிழினத்தை நாடேற்றும் நற்றகவல் ஞாழ். (ஞாழ்=யாழ்)

பத்தொன்பதாம் ஆண்டின் பண்புத் தகவல்நூல் இத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தி - எத்தலமும் ஈழத்து வாழ்வறியை என்றும் அறிவிக்கும் மீளாய்வு நூல்தகவல் மேல்.

பல்லறிவு பல்நிகழ்வு பல்கும் புலவாழ்வின் நல்தகவல் ஆவணமாய் நாடேற்கும் - தொல்லியல்பை ஞால நெறிப்படுத்தி ஞான்றும் தருதகவல் ஆல மரமென்பேன்; ஆம்.

சிந்தனைக்கு நல்விருந்தாய் சிந்திக்கச் செய்தகவல் வந்திக்க வைக்கும் வளர்மதியே - சந்தகமும் சாற்றுகின்ற பல்நோக்கும், சார்ந்த பகுத்தறிவும் நாற்றே புலப்பெயர்வில் நாடு.

திருதரு நற்றகவல் திவ்யமே வாழ்வின் கருத்தைத் தமிழ்வளத்தில் காண - அருங்கலமாய் என்றுமே வாழவேண்டும் என்றே இறைவனையாம் நின்று வணங்குவதே நேர்.

உங்கள் வாழ்த்துகள் எங்கள் பணிக்கான ஊக்க மாத்திரைகள்!

தமிழர் தகவலின் 19வது ஆண்டு மலரைப் பாராட்டியும், வாழ்த்தியும் பல கடிதங்கள் தபால் மற்றும் மின்னஞ்சல் வழியாக எமக்கு வந்துள்ளன. சுமார் 600 வரையான பிரதிகள் கனடாவுக்கு வெளியே அனுப்பப்பட்டதால் தமிழீழம், சிறீலங்கா, இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வதியும் உறவுகள் மலரைப் படிக்க முடிந்துள்ளது. கனடாவின் மற்றைய மாநிலங்களிலிருந்தும் பலரது பாராட்டு மடல்கள் வந்துள்ளன. ரொறன்ரோவில் வாழும் சிலரின் பாராட்டுகள் எம்மைக் குளிர் வைத்தன. அனைவருக்கும் எமது நன்றி. உங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும் எம் பணியை ஊக்குவிக்கும் மாத்திரைகள் என்பதை இதயத்தின் ஆழத்திலிருந்து கூறுகின்றோம். எமக்கு வந்த பாராட்டுகளில் இரண்டினை மட்டும் இப்பக்கத்தில் தந்துள்ளோம்.

முதன்மை ஆசிரியர்
தமிழர் தகவல்

பொ. கனகசபாபதி

அதிபர் பிரயாணம்



19

வாழ்வின் மகோன்னத பிரயாணம்: மே மாதம் 22ந் தேதி காலை பாடசாலைக்குப் போவதாகத் தீர்மானம். ஆகவே காலை யில் புறப்பட்டு வழிபடும் ஆலயத்துக்கு சென்றேன். என்ன திகைக்கிறீர்கள். நான் என்றுமே எனது ஆலயமாகக் கொள்வது அதிபர் ஜெயரத்தினம் அவர்களுடைய இல்லத்தினையே. ஆகவே அவர்களுடைய ஆசீர்வாதம் பெற்றே பாடசாலையின் அடி எடுத்து வைக்க வேண்டும் என்பது எனது உள்ளக் கிடக்கை. அவர்களது வீட்டு வாசலில் எனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன். அதிபரும் அவரது ஆருயிர் மனைவியும் என்னை இன்முகத்துடன் வரவேற்று காப்பி தந்து ஆசீர்வதித்தனர். படலை வரை வந்து வாழ்த்தி அனுப்பியும் வைத்தனர். மனமகிழ்ச்சியுடன் புறப்பட்டுப் பாடசாலை நோக்கிச் சென்றேன்.

பாடசாலை வாசல் திறந்திருந்தது. உள்ளே புகுந்தேன். உடல் புல்லரித்தது. ஆறு வருடங்களின் பின்னர் மீண்டும் அப்பாடசாலையின் ஆசிரியராகப் புகுவதை எண்ணிய மனம் பரவசப்பட்டது. அதுவும் அப்பாடசாலையின் அதிபராக உட்புகுகிறேன். இந்தப் பாக்கியம் உலகில் வேறு எவருக்குக் கிடைக்கும். அங்கே அதிபராக இருக்கும் திரு. சிவசுப்பிரமணியம் ஒரு சமயம் "மகாஜனக் கல்லூரியின் அதிபர் பதவி ஒரு மகராஜாவுக்கு ஒப்பானது. அதை யாராயினும் வேண்டாம் என்பார்களா" என்றாராம்.



சென்ற மாதம் நான் இங்கிலாந்து சென்றிருந்தேன். அங்கு எனது மாணவன் வைத்திய கலாநிதி சபாரத்தினம் அருள் குமார் அவர்களுக்கு மேன்மை தங்கிய மகராணி எலிசபெத் அவர்கள் பிரபுத்துவம்

வழங்கி உள்ளார்கள். அப்படிப் பிரபலமான எனது மாணவனைக் கௌரவிக்கும் இராப்போசன விருந்திற்கு நான் சென்று வந்தேன். அவரோடான இங்கிலாந்தின் Royal College of Obstetricians and Gynaecologists எனும் அமைப்பினுக்குத் தலைமை ஏற்கும் முதல் தென்கிழக்கு ஆசியன் எனும் பெருமை பெற்றுள்ளார். இது மாத்திரமா? யாழ் பல்கலைக்கழகத்து உபவேந்தர் நா. சண்முகலிங்கன் எனது மாணவன். இவை தான் ஒரு ஆசிரியருக்குக் கிடைக்கின்ற

அரச போகங்கள். மகாஜனா அதனை வழங்கியது.

பாடசாலையின் திறந்திருந்த படலையுடாக எனது ஸ்கூட்டர் சென்றது. பாதையோரத்தில் நான் நட்டு வளர்த்த சுருள் இலைக்குறோட்டர்கள் மிகையாக வளர்ந்து நின்றன. எனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அதிபர் அறையை நோக்கி நடந்தேன். மாணவர்கள் யாபேரும் காலை யில் ஆலயத்தில் பூசை முடிந்து வகுப்புகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அதிபர் சிவசுப்பிரமணியம் மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்று அதிபர் அறைக்குள் கூட்டிச் சென்றார். இப்போ யார் அதிபர்? அவரது இடமாற்றம் இன்னமும் நடைபெறவில்லை. ஆகவே அவரையே அதிபர் ஆசனத்தில் அமர விட்டேன். நான் அவருக்கு முன்னர் உள்ள ஒரு கதிரையில் உட்கார்ந்தேன். இரண்டு நாட்கள் இப்படியாக இருவரும் அதிபர்களாகக் கடமையாற்றினோம். அதுவும் ஒன்றிற்கு நல்லதாக இருந்தது. பாடசாலை நிர்வகிக்கப்பட்டுவருகின்ற முறைபற்றி அவதானிப்பதற்கு அந்த இரண்டு நாட்களும் எனக்கு உதவின.

முதல் நாளே நான் யாரென்பதைக் காட்டினேன்; காலை இடைவேளைக்கான மணி அடித்தது. அலுவலக ஊழியர் ஒருவர் ஓடிச் சென்று பூட்டப்பட்டிருந்த வாசல் படலைகள் இரண்டையும் அகலத் திறந்து விட்டார். மாணவர்கள் 'குபு குபு' என வெளியேறினார்கள். எல்லோரும் ஏன் வெளியே போகிறார்கள் என வினவ வேண்டும் என எண்ணினேன். உயர்தர வகுப்பில் உள்ள சில மாணவர்கள் எனது வீட்டிற்கு வந்து விலங்கியலில் பிரத்தியேக பாடபோதனை பெற்று வந்தார்கள். நான் அதிபராக மாற்றம் பெற்றதும் அதனை நிறுத்தி விட்டேன். அவர்கள் பாடசாலை மாணவர்கள். அவர்களில் சேரனும் ஒருவர். ஆகவே சேரனையும் வேறு சிலரையும் அழைத்து பாதையில் நின்றபடி விசாரித்தேன். காலை யில் பாடசாலை ஆரம்பித்ததும் இரு படலைகளையும் பூட்டி விடுவார்களாம். பின்னர் சிறு இடைவேளை, மதிய போசன வேளை திறந்து பூட்டுவார்கள். மாலை 3:45க்குப் பாடசாலை முடிந்ததும் மீண்டும் திறந்து விடுவார்கள் எனக் கூறினார்கள். மாணவர்கள் பாடசாலை நேரத்தில் பாடசாலையை விட்டு வெளியே போகாமல் இருக்கும் பொருட்டே படலைகள் பூட்டப்படுகின்றன என்றார்கள். சிறு இடைவேளையின் போது மாணவர்களை வெளியே விடுவது அவர்கள் சிறுநீர் கழித்து

ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காகவும் தேனீர் அருந்துதற்காகவும் என்றார்கள். கல்லூரிக்கு முன்னால் வீதிக்கு மறுமுறாக தருமலிங்கம் தேனீர்க் கடை இருந்தது. கடைக்கு பக்கமாக திறந்த வெளியும் அதற்குப் பின்னால் வயல் வெளியும் இருந்தமையால் மாணவர்கள் ஆசுவாசப்படுத்துதற்கு வசதியாக இருந்தது..

எனக்கு இந்த நடைமுறை முற்றாகவே பிடிக்கவில்லை.. ஏதாயினும் மாற்றம் செய்தே தீரவேண்டும் என எண்ணினேன். சேரன் ஆதியோருடன் நான் நின்று பேசிய இடம் உயர்தரவகுப்பு ஒன்றின் பக்கமான நடைபாதை. வகுப்புக்கு முன்னே நின்ற உயர்தரவகுப்பு மாணவன் ஒருவன், "அங்கே பாரடா, புதுப்பிற்றின்சிப்பலைக் காக்காய் பிடிக்கிறாங்களடா" என்று பக்கத்தில் நின்ற மாணவர்கள் சிலருக்கு கொஞ்சம் தெலிந்த ஓசையில் சொன்னது எனக்குத் தெளிவாகக் கேட்டது. நான் நிமிர்ந்து அந்த மாணவனைப் பார்த்து அருகே வருமாறு கைகளினால் சைகை செய்தேன். அந்த மாணவன் வந்தான். அருகே வந்த அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டேன். அதனைச் சற்றும எதிர்பார்க்காத அவன் நிலை குலைந்து போனான். ஒரு மயான அமைதி. இடை வேளை என்பதால் மாணவர்கள் பலர் இதனைக் கண்டு விட்டனர். எல்லா மாணவர்களும் தத்தம் வகுப்புகளில் போய் தங்கி விட்டார்கள். என் செயல் செய்தியாகிவிட்டது. அது பரவதற்கு கால அவகாசம் தேவையா? மறு நாள் காலை பாடசாலை வந்த அதிபர் சிவசுப்பிரமணியம் சொன்ன செய்தி எனது அடி எத்தனை தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதை அறியத்தந்தது. அவருக்கு முன்று பிள்ளைகள், அதில் இருவர் பெண்கள். ஒரு பையன். பெண்களில் முத்தவர் உயர்தரவகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார். அடுத்த மகன் 8ந்தரத்திலும் மகன் 6 ந்தரத்திலும் கற்றுக் கொண்டிருந்தனர். "நெற்றுத் தான் பாடசாலை பாடசாலையாக இருந்தது. எவ்வளவு அமைதியாக பாடசாலை நடந்தது. இப்படி இரண்டு பேரும் பாடசாலையை நடத்தினால் மிக நன்றாக இருக்கும். நீங்கள் அலுவலகத்தில் இருந்து நிர்வாகத்தைக் கவனிக்க அவர் வெளியே உலாவித்திரிந்து ஒழுங்காட்சியைக் கவனித்தால் பாடசாலை மிக நன்றாக வரும்" என்று தனது முத்த மகன் சொன்னான் எனச் சிவசுப்பிரமணியம் அவர்கள் புன்முறுவலுடன் கூறினார். ஆனால் அந்த மாணவியின் ஆசைக்கு அன்றே முற்றுப் பள்ளி வைத்துவிட்டது கல்வித் திணைக்களம். இரண்டாம் நாள் அதிபர் சிவசுப்பிரமணியத்தை கல்வித் திணைக்களத்திற்கு கல்வி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உடனடியாக வேலைப் பொறுப்பேற்குமாறும் கடிதம் வந்தது.

பாடசாலையைச் சுற்றிப் பார்த்த பொழுது சில விசயங்கள் கண்களை உறுத்தின. முறிந்த தளபாடங்கள் ஒரு அறைமுழுக்க நிரம்பி வெளியேயும் (26ஆம் பக்கம் வருக)

ஒன்றாறியோவின் தலைநகரமாக விளங்கும் ரொறன்ரோ, தனக்கென தனியான பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

உல்லாசப்பயணத்திற்கும், துப்புரவிற்கும், பல்கலாசார ஒத்துழைப்பிற்கும், பல்சமூக இணக்கப்பாட்டிற்கும், பல்லினத்தை அனுசரித்துப்போகும் பண்பிற்கும் உலகின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாகக் கணிக்கப்படுகின்ற ரொறன்ரோ பெருநகர், ஒன்றாறியோ மாநிலத்தின் பொருளாதார சுமையின் பெரும்பாகத்தை தன் சொந்த வருவாயில் தாங்கிச் செல்கிறது.

இருந்துமென்ன, ஒன்றாறியோ மாநிலத்தின் நாடாளுமன்றத்தில், ரொறன்ரோவுக்கே அதிக முக்கியத்துவமும் கவனமும் கிடைப்பதாகவும், அதனால் ஒன்றாறியோவின் ஏனைய சிறிய அல்லது எல்லைப்புற அல்லது கிராமியப் பகுதிகளின் முன்னேற்றத்திற்கு ஒன்றாறியோ மாநில அரசு போதிய கவனம் செலுத்தத் தவறி வருகிறது என்றும், அவ்வப்போது குரல் எழுவுது கண்கூடு.

ரொறன்ரோவை தனி மாநிலமாக மாற்றவேண்டுமென்ற குரலொலியை, ரொறன்ரோ பெருநகர் நலன்விரும்பிகள் மற்றும் அரசியல்வாதிகளும், அவ்வப்போது தமது பிரசாரக் கோரிக்கையாக முன்வைத்த வரலாறுகளும் நிறையவே உள்ளன.

தற்போது மீண்டும் அதே குரலொலி எழுந்திருக்கிறது. இம்முறை இந்தக் கோரிக்கையை முன்வைத்தவர், கன்சர்வேட்டிவ் கட்சியின் ஒன்றாறியோ மாகாண புருஸ்-கிறே-ஒவன் சவுண்ட் (Bruce-Grey-Owen Sound) தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் பில் மேடொக் அவர்கள். ரொறன்ரோ நகரைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களின் வேண்டுகோள்கள் குரலொலிகளுக்கு முன்னால், ஒன்றாறியோவின் சிறிய பல பிரதேசங்கள் ஊமையாகிப் போகின்றன, அதற்கான கவனம் கிடைப்பதற்கு வாய்ப்பற்றுப் போகிறது என்பது அவரது வாதம்.

ரொறன்ரோ பெரும்பாகத்திற்கு வெளியே உள்ள சிறிய விவசாய, பண்ணைக் கிராமப் பகுதிகளில் வாழும் தொழிலாளர்களின் வாக்குகளைக் கவர்வதற்கும் அவர்களது ஆதரவைப் பெறுவதற்குமான நோக்கமே, பில் மேடொக்கின் கோரிக்கைக்கான காரணம் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், ரொறன்ரோ பெரும்பாகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவோரும் கடந்த காலங்களில் இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்திருப்பதை நாம் அலட்சியப்படுத்த முடியாது.

1970களில் கூட, அப்போது மேற்றோபொலிற்றன் ரொறன்ரோவுக்குப்



குயினர்ஸ் துரைசிங்கம்

கனடாவின் 11வது

மாநிலமாக ரொறன்ரோ?

பொறுப்பாக இருந்த போல் கொட்.பிறே வெளியிட்ட வாதத்தில், ஒரு தனி மாகாணமாக செயற்படுவதற்கான அனைத்துத் தகைமைகளையும், ரொறன்ரோ பெரும்பாகம் கொண்டிருக்கிறது என்றும், தனியாக முடிவுகளை எடுத்து தனியாக இயங்குவதற்கான நிர்வாக அலகு, ரொறன்ரோவுக்கு வழங்கப்பட வேண்டுமென்று வாதிட்டார்.

1991ம் ஆண்டில், சட்டத்தரணியும் அறிஞரும் அரசியல்வாதியுமான ரெட் மைக்-வினின் நாடாளுமன்றத்தில் தனது கருத்தை முன்வைக்கும்போது, கியூபெக் ஒன்றாறியோவிலிருந்து பிரிந்து செல்வதாக இருந்தால், ஒன்றாறியோவின் இன்னுமொரு பிரதான அலகான ரொறன்ரோவும் பிரிந்து செல்வது அவசியமானது என்ற வாதத்தை முன்வைத்தார்.

1993ம் ஆண்டு, ஒன்றாறியோவின் கிராமியப் புறங்களின் மேம்பாட்டிற்கான திட்டமில் குழுவில் அங்கம்வகித்த ஜோ பெரிஜ் வெளியிட்ட அறிக்கையில், எதிர்காலத்தில் ரொறன்ரோ ஒரு தனியான நிர்வாக அலகாக மாற்றம் பெறவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

1999 காலப்பகுதியில், அப்போது ரொறன்ரோ நகரபிதாவாக இருந்த மெல் லாஸ்ட்மன், ஒன்றாறியோவிலிருந்து ரொறன்ரோ பெரும்பாகம் பிரிந்து தனியான மாநிலமாக உருவாக வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டதும், அதனால் எழுந்த பல்வேறு சர்ச்சைகளும் கூக்குரல்களும் தற்போதும் மேற்கோள் காட்டப்பட்டே வருகின்றன. அமெரிக்க நகரங்கள் அனைத்திற்குமான நகரபிதாக்களின் மாநாடு, 99ல் புளோரிடாவின் மயாமி நகரில் நடைபெற்றபோது, அங்கு உரையாற்றிய மெல் லாஸ்ட்மன், ரொறன்ரோ பெரும்பாகம் ஒரு தனி மாநிலமாக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

ஒரு தடவை இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜாக் லெய்ட்டன், கனடாவின் இயங்குசக்தியாக, கனடாவின் தேசிய தாங்குசக்தியாக ரொறன்ரோ பெருநகர் விளங்குகிறது என்று குறிப்பிட்டார். கனடாவின் பிரதமராகப் பதவி வகித்த போல் மார்ட்டின் அவர்களும், ரொறன்ரோ பெரும்பாகம் தனி மாநிலமாக உருவாகும் கருத்தை வழிமொழிந்து வெளியிட்டிருந்ததை வரலாற்றாய்வாளர்கள் குறிப்பெடுக்கத் தவறவில்லை.

ரொறன்ரோ, டூறம், ஹால்ட்றன், பீல், யோர்க் ஆகிய ஐந்து நகரங்கள் இணைந்ததே, ரொறன்ரோ பெரும்பாகம். கிழக்கில், ஓசாவாவைக் கடந்து கிளாரிங்ரன் வரையும், வடகிழக்கில் ஸ்ரோஃபில் போன்ற பல நகரங்களைக் கடந்து ஜோர்ஜ்னா வரையும், வடக்கே வோன் நகரைக் கடந்து கிங் வரையும், வடமேற்கே பிராமிடனைக் கடந்து கலோடன் வரையும், மேற்கே ஓக்வில், ஹால்ட்றன் போன்றவற்றையும் கடந்து மில்ற்றன் வரையுமென, நியூமாக்கெற், ஒறோறா, நிம்மன்ட்ஹில், பேலிங்ரன், மிசிசாகா, உக்ஸ்பிரிஜ், புறொக் உள்ளடங்கலாக, மிகப்பெரியதொரு பிரதேசமே, ரொறன்ரோ பெரும்பாகம் என சுட்டப்படுகிறது. இவை தவிர, ஹமில்ட்றன், நயாகாரா, குல்ஃப் போன்ற பிரதேசங்களுடனும், மிக நெருங்கிய பொருண்மிய ராஜரீகத் தொடர்புகளைப் பேணிவருகிறது.

ஒன்றாறியோவின் தெற்கே, 7,125 சதுர கிலோமீற்றர் பெரும் நிலப்பரப்பைக் கொண்ட ஜீ.ரி.ஏ. (GTA) எனச் சுட்டப்படும் ரொறன்ரோ பெரும்பகுதி, 90களுக்கு முன்னர்வரை, மேற்றோபொலிற்றன் ரொறன்ரோ என்று குறிப்பிடப்பட்டு வந்தது. மொத்தம் 5.5 மில்லியன் மக்கள் வாழ்வதாக, 2006ம் ஆண்டு குடிசன மதிப்பீடு கூறுகிறது. தற்போது 8.1 மில்லியன் மக்கள் வாழ்வதாகப் பிந்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

கனடாவிலேயே மக்கள் மிக அதிகம் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாகவும், வட அமெரிக்காவில் மக்கள் அதிகம் செறிந்து வாழும் ஐந்தாவது மாநகர பிரதேசமாகவும், கனடாவின் மொத்த சனத்தொகையில் 25 வீதமான மக்கள் வாழுகின்ற பிரதேசமாகவும், இந்த ரொறன்ரோ பெரும்பாகம் விளங்குகிறது. ரொறன்ரோ பெரும்பாகத்தின் பிரதான நகரமான ரொறன்ரோ, கனடாவின் பொருளாதாரத் தலைநகரமாகவும், உலகின் தலைசிறந்த முதல் பத்து நகரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

வருடாவருடம் கனடிய நாட்டிற்கு, கனடிய அரசிற்கு, கனடாவின் இருப்பிற்கு, 250 மில்லியன் டொலர்களை வழங்கி வருகின்றது ரொறன்ரோ பெரும்பாகம். இந்த வருடம் கனடாவில் உருவான மேலதிக இழப்பீட்டு நிஹுவையை நிவர்த்திசெய்ய மேலும் 100 மில்லியனை, அதாவது மொத்தம் 350 மில்லியனை வழங்குவதற்கு ரொறன்ரோ நகரபிதா டேவிட் மில்லர் இணக்கம் தெரிவித்திருந்தார்.

(28 ஆம் பக்கம் வருக)

அண்மையில் மரணச் சடங்கு ஒன்றில் கலந்து கொள்ள நேர்ந்தது. மனைவி பேயடித்தவள் போல விசிராந்தியாக நின்றாள்.

பட்டப் படிப்பின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் மகளும், ஏ எல் படித்துக் கொண்டிருக்கும் மகனும் கதறி அழுத காட்சி மனதை உருக்கியது.

அறுபது வயதையும் எட்டாத அவன் விபத்தில் சாகவில்லை. திமீர் நோய் தாக்கவில்லை. தானே தேடிக் கொண்ட வினை.

புகைப்பவர்களின் இருமல் (Smokers Cough) என அலட்சியம் பண்ணிய அவனது எடையும் குறைய ஆரம்பித்த போதுதான் சுவாசப்பை புற்றுநோய் எனத் தெரியவந்தது. மரணத்துடனான ஓட்டப் போட்டியில் அவனால் முந்த முடியவில்லை.

புகைத்தலின் ஆபத்துகள் பற்றி அறியாதவர்கள் இன்று இருக்க முடியாது. அச்சு, இலத்திரனியல் ஊடகம் என எல்லாமே தாராளமாகப் பேசிவிட்டன.

சொல்வதற்கு நிறைய உண்டு. கேட்பவர் அதிகமில்லை. அதிலும் கேட்க வேண்டியவர்கள் காதித் விழுத்துவதே இல்லை.

எனவே சில தகவல்களை மட்டும் மனத்தில் அசை போடுவதற்காக முன் வைக்கிறேன்.

புற்று நோய்கள், மாரடைப்பு, பிரசர், சிறுநீரகப் பாதிப்பு, பக்கவாதம் போன்ற மிகக் கடுமையான ஆபத்துக்கள் பற்றி இங்கு மீண்டும் சொல்லப் போவதில்லை. நாளாந்தம் ஏற்படக் கூடிய சில பாதிப்புகள் இவை:

• புகைத்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இது மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன வருவதற்கு முக்கிய காரணங்களாகும்.

• புகைத்தலால் ஆஸ்த்மா நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. சுவாசக் குழாய்களில் அழற்சி அதிகரிப்பதால் ஆஸ்த்மாவைத் தணிக்க எடுக்கும் மருந்துகளின் செயற்பாட்டுத்தன்மையையும் குறைக்கிறது.




டாக்டர் எம், கே. முருகானந்தன்

வாழ்வை எரிப்பதில் நாட்டமோ?



- ஆர்ப்பாட்டமில்லாமல் படிப்படியாக நோயாளி உணரா வண்ணம், கண்பார்வையை முற்றாகச் சிதைக்கும் மஸ்கியூலர் டிஜெனரேசன் (macular degeneration) என்ற நோய் வருவதற்கான சாத்தியம் ஏனையவர்களை விட அதிகம் புகைப்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாகும்.
 - கண் பார்வை குறைவதற்கு மற்றொரு காரணமான வெண்புரை நோய் (cataract) வருவதற்கான வாய்ப்பும் புகைப்பவர்களுக்கு அதிகமாகும்.
 - மற்றவர்கள் முன் நாணி நிற்க வைக்கும் கறை படிந்த பற்களுக்கும், அசிங்கமாகத் தோற்றமளிக்கும் முரசு நோய்களுக்கும் புகைத்தல் முக்கிய காரணமாகிறது.
 - முரசு வீங்குதல், முரசு கரைதல், வாய்நாற்றம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பதுடன் பற்கள் விரைவில் விழுந்து விடுவதற்கும் புகைத்தல் காரணமாகிறது.
 - புகைப்பவர்களிடையே மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான சாத்தியமும் அதிகமாகும்.
 - மனைவி சமிக்ஞை காட்டினாலும் கணவன் புறமுதுகிட்டு ஓடுவதற்கு, அதாவது ஆண்குறி விறைப்படுவதில் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களில் புகைத்தலும் முக்கியமானதாகும்.
- 30 முதல் 40 வயதுகளிலேயே அவ்வாறான நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் மற்றவர்களை விட 50 சதவிகிதம் அதிகமாகும். சிகரெட்டில் உள்ள நிகொடின் இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்கிறது. ஏனைய பகுதிகளில் உள்ள இரத்தக் குழாய்களைப் போல ஆணுறுப்பில் உள்ளவையும் சுருங்குகின்றன. நாட் செல்ல மேலும் சுருங்கி அது விறைப்படைவதற்கு வேண்டிய இரத்தம் செல்லத் தவறுவதால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது.
- வேலைக்கு செல்ல முடியாது அதிக சுகவீன லீவு எடுக்க வேண்டிய நிலையும் புகைப்பவர்களுக்கு நேர்கிறது. மற்றவர்களைவிட 25 சதவிகிதம் அதிகளவு நாட்களை இவர்கள் அவ்வாறு எடுக்கிறார்கள்.
 - புகை கண்களை அதிகம் உறுத்துகிறது. வாய்க்கு அருகில் இருப்பதால் புகைக்கும்போது வெளிவரும் வெப்பமும், நச்சுப் பொருட்களும் கண்ணின் மென் திசுக்களைப் பாதித்து, கண் கடித்தல், உருட்டுதல், சிவத்தல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.
 - புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் சருமத்திற்கான இரத்த ஓட்டத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்குக் குறைக்கின்றன. இதனால் சருமம் வெளிநிறி சுருக்கங்கள் வேளையோடு ஏற்பட்டு வயதான தோற்றத்தையும் கொடுக்கின்றன.
 - ஒருவர் நாளாந்தம் போதிய உடற் பயிற்சி செய்தல், காய்கறிகள் பழவகைகளை அதிகம் உண்ணல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினாலும், புகைத்தலும் செய்தால் நன்மைகள் யாவும் கரியாகிவிடும்.

கனடா திருமறைக்கலாமன்ற 'காவிடக்களம்' மேடை நாடகம்



குறுவிமர்சம் 31ஆம் பக்கத்திலுள்ளது.



கனடியத் தமிழரின் மதிப்புக்கும்

“சத்தியமுணர்ந்த பேர்க்குச் சா



1989ஆம் ஆண்டு யூன் மாதம் 27ம் திகதி - நானும் மனைவியும் கனடாவில் கால் பதித்த முன்றாம் நாள், நேற்றுப் போல இன்றும் நினைவலைகளில் மிதக்கின்றது.

இதற்கு முன்னர் நான் அவரைச் சந்தித்ததில்லை. அவரும் என்னைக் கண்டதில்லை.

ஒரு பத்திரிகையாளன் ஈழத்திலிருந்து துயருற்ற நிலையில் வந்திருக்கிறான் என்பதைக் கேள்வியுற்ற மதிப்புக்குரிய திரு. நா. சிவலிங்கம் அவர்கள் தமது மனைவி ஜனனியுடன் நான் தங்கியிருந்த எனது சகோதரரின் இல்லத்துக்கு வந்து, ஆறுதலும் தேறுதலும் கூறிய நாள் - அந்த யூன் 27.

அதன் பின்னரான இந்த இருபது ஆண்டுகள் அவருடனிருந்த நெருக்கமான இணைப்பு, ஒன்றிப் பழகி ஒருவரையொருவர் புரிந்து கொண்ட பிணைப்பு, சமூகம்-சமயம் என்ற இருபெரும் வட்டத்துள் மையப் புள்ளியாக நின்றவாறு அவர் ஆற்றிய சேவைகள், இனநலனில் அவருக்கிருந்த உயிரோட்டமான ஈடுபாடு, தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் அவர் ஆற்றிய வகிபாகம் என்று எல்லாமே என் மனத்திரையில் இப்போது ஓடுகின்றன.

மரணங்கள் மலிந்து போன இன்றைய இயந்திர உலகில், அனைவரதும் பேரன்புக்கும் பெருமதிப்புக்குரியவரான திரு. நா. சிவலிங்கம் அவர்களும் வெறுமனே 'காலம் ஆனார்' என்று கூறிவிட முடியாது.


அவரது அப்பழுக்கற்ற அனைத்துப் பணிகளும், காலத்தை வென்று ஞாலத்தில் நிலைத்து நிற்கும் சிறப்புப் பெற்றவை.

எழுபதாவது அகவையைப் பூர்த்தி செய்து முப்பத்தைந்தாவது நாளன்று அநித்தியமான இவ்வுலகை விட்டு அவர் பிரிந்து சென்றார் என்பதை இன்னமும் மனதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

1966ல் கனடிய மண்ணில் புகுந்தவர், கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக இந்த நாட்டின் அன்றாட வாழ்க்கையில் பொதுவாகவும், தனது சமூக மக்களின் மேம்பாட்டுக்காகச் சிறப்பாகவும் ஆற்றிய சேவைகளை ஒரு பல்கலைக்கழக மாணவன் ஆய்வு செய்ய நேருமாயின், அதில் கலாநிதிப் பட்டம் பெற முடியுமெனத் துணிந்து கூறுவேன்.

கனடியத் தமிழர்களின் வரலாறு என்பது, திரு. நா. சிவலிங்கம் அவர்களின் கனடிய வாழ்க்கை வரலாறு என்று கூறின் அது மிகையாகாது.

வடஅமெரிக்காவின் மிகப் பெரிய இந்து சைவ ஆலயமாகத் திகழும் றிச்மன்ட்ஹில் கோவில், கனடியத் தமிழர்களின் முதலாவது குடியமர்வுச் சேவை அமைப்பான கனடா தமிழீழச் சங்கம், கனடியத் தமிழரின் முதலாவது தர்ம ஸ்தாபனமாக அங்கீகரிக்கப்பட்ட 'தமிழ் அகதிகளுக்கான கனடிய நிறுவனம்' (CAFTAR) ஆகிய முன்றினதும் ஸ்தாபகர்களில் திரு. சிவலிங்கம் அவர்களுக்கு நிரம்பிய ஈடுபாடு மட்டுமன்றி, முக்கியமானவராகவும் காணப்படுகின்றார்.



ம் மரியாதைக்குமுரிய முதல்வர் சாவென்பதொன்று முண்டோ?"

தமிழிழச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் இவரே.

1983ம் ஆண்டின் இனப்படுகொலையைத் தொடர்ந்து திரு. சிவலிங்கம் அவர்களின் தலைமையிலான கனடியத் தமிழர் குழு ஆரம்பித்த குடியமர்வுச் சேவை, ஈழத்தமிழர் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் காலங்களில் மேலும் விரிவடைய நேர்ந்தது.

அந்தக் காலங்களில் இவரது இல்லமே தமிழ் அகதிகளின் வரவேற்பு நிலையமாக அமைந்தது என்பது இன்னொரு வரலாறு.

நினைவிலும் செயலிலும் தம் மக்கள் பற்றிய சிந்தனையுடன் வாழ்ந்து வந்தவர், 1989ம் ஆண்டில் தமது நண்பர்களுடன் சேர்ந்து சகல தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்து ஒரு சம்மேளனத்தை உருவாக்க விரும்பினார். இதற்காகவென 'கனடாத் தமிழர் தேசிய மன்றம்' (National Association of Canadian Tamils) உருவாக்கப்பட்டது.

இதன் மற்றொரு பரிணாமமாகப் பிறந்தது 'கனடா தமிழர் தகவல் நிலையம்'. 1990 டிசம்பர்



மாதத்தில் இலாபநோக்கற்ற நிறுவனமாக இது பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து இறுதிவரை பத்தொன்பது ஆண்டுகள் அதன் தலைமைப் பதவியை ஏற்று பெரும்பணி புரிந்து வந்துள்ளார். மாதாமாதம் வெளிவரும் 'தமிழர் தகவல்' சஞ்சிகை இவரது கனவில் நனவான வெளியீடு என்பது பலருக்குத் தெரியாதது.

அவரது வாழ்வின் இறுதிப் பொது நிகழ்ச்சியாகி உரையாற்றிய வைபவமாக, பெப்ரவரி 14ம் திகதி நடைபெற்ற 'தமிழர் தகவல்' 19வது

ஆண்டுவிழா அமைந்தது.

எனக்கு ஒரு மூத்த சகோதரர் இல்லாதிருந்த பெருங்குறையை நிவர்த்தி செய்து, எங்கள் குடும்பத்தின் தலைமகனாக இருந்து தக்க வழிமுறைகள் கூறி வந்த பெருந்தகை இவர்.

உள்ளத்தால் உன்னதமானவர், பணிகளில் உத்தமமானவர், சிந்தனைகளில் உண்மையானவர்.

எப்பொழுதிலும் எவருக்கும் தீங்கு விளைத்திட விரும்பாது வாழ்ந்து வழிகாட்டிய கர்மவீரர்.

தன்னலம் கருதாது பிறருக்காக வாழ்ந்து காட்டிய சமூகத் தொண்டர்.

தேசிய உணர்வாளர், தாயகப் பற்றாளர், தன்னாட்சிக் கொள்கையாளர்.

தமிழ்த் தேசியம், தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழி வளர்ச்சி என்பவற்றின் காவலனாக வாழ்ந்து, இந்து-சைவத் தூணாக எம்மத்தியில் திகழ்ந்த சைவத்தமிழ் பெரியார்.

உங்கள் மறைவு, உண்மையிலேயே எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

ஒரு மலையின் சரிவாகவே நாம் இதனைப் பார்க்கிறோம்.

(மறுபக்கம் வருக)



மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய முதல்வர்

நீங்கள் எங்களை விட்டு வெகுதூரம் போய்விட்டீர்கள் என்பதை இதயத்தால் உணருகிறோம். ஆனால், எங்கள் உயிர் மூச்சுடன் நீங்கள் கலந்து எங்களை வழிநடத்துகிறீர்கள் என்பது உண்மையிலும் உண்மை.

மரியாதை என்பது கொடுத்துப் பெறுவது. அதனை நீங்கள் முழுமையாகப் பெற்றுள்ளீர்கள். மதிப்பு என்பது ஒருவரது செயற்பாடுகளால் அவருக்குச் சமூகம் வழங்குவது. அதனையும் நீங்கள் பூரணமாகப் பெற்றுள்ளீர்கள்.

இந்த மண்ணில் வாழும் தமிழர்களின் ஏகோபித்த 'தலைவராக' நீங்கள் வாழ்ந்து காட்டியதால், 'தலைவர்' என்ற மகுடம் உங்களுடன் இணைந்து மதிப்புப் பெற்றுள்ளது! நீங்களே கனடியத் தமிழரின் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய முதல்வர்.



சேவையில் வற்றாத கங்கையாகவும், தாயக உணர்வில் தளம்பாத நிறைகுடமாகவும் மிளிர்ந்த உங்களின் நினைவுகள் என்றும் எம்முள் உயிர்த்து நின்று எமக்கு வழிகாட்டும்.

“சத்தியமுணர்ந்த பேர்க்குச் சாவென்பதொன்று முண்டோ?” என்று எங்கோ படித்த கவிவரிகள் எம் மனதைச் சாந்தப்படுத்துகின்றன.

- திரு எஸ். திருச்செல்வம்

(31வது நாள் நினைவு மலருக்கு எழுதப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதி இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒளிப்படங்கள் தமிழர் தகவல் விழாக்களில் எடுக்கப்பட்டவை)



AB LEGAL SERVICES
Professional Corporation

Kauvsegaan.E
Accident Benefit Specialist

204-80 Corporate Drive, Toronto, ON. M1H 3G5

Tel: 416 290 6200 Fax: 416 290 6201

email: info@ablegalspc.com

www.ablegalspc.com

விற்பனையிலும்
வாசகர்
தொகையிலும்
முதலிடத்தில்



CANADA ULAHATHAMILAR

உலகத்தமிழர்

சர்வதேச தமிழர் பத்திரிகை

வெள்ளி நேழும் வீடு தேடி வரும் ஏடு

- ★ தமிழ் மக்களின் அதிகாரபூர்வ பத்திரிகை
- ★ வீடுதலைப் பயணத்தின் வரலாற்று ஆவணம்
- ★ செய்தி-தகவல்-ஆய்வு இணைந்த வார வெளியீடு

வர்த்தக விளம்பரங்கள்

25%
கழிவு

- ✓ ஒரு வருட ஒப்பந்தத்திற்கு 25% கழிவு
- ✓ ஆறு மாத ஒப்பந்தத்திற்கு 15% கழிவு

உங்கள் அன்புக்குரியவர்களின்

50%
கழிவு

- ✓ மரண அறிவித்தல் பிரசுரமானால்
- ✓ நினைவஞ்சலி பிரசுரிக்க 50% கழிவு

தொலைபேசி: 416 303 7675

416 438 3030


தொலைநகல்: 416 436 6999

மின்னஞ்சல்: editor@worldtamils.com

முகவரி: 705 Progress Ave., Unit #101



THE NAME YOU NEED FOR YOUR BUSINESS



Phone: 416-494-4777

Cell: 416-888-1128

Fax: 416-494-4050

E-mail: nimal@niraccounting.com

NIMAL VINAYAGAMOORTHY

Certified General Accountant

2525 Pharmacy Ave. (Pharmacy & Finch), Toronto, Ontario M1W 2K2


பத்தொன்பதாவது ஆண்டு மலர்
கனடாவில் தமிழர் - கால் நூற்றாண்டு




தனிப் பிரதி வேண்டுமாயின்

416 920 9250

e-mail: tamilsinfo@sympatico.ca




பா(f)ன்ஸி



பூக்கடை

கனடாவின் முதன்மையான, முன்னணி நிறுவனம்.

திருமண மண்டப அலங்காரம், மணமாலைகள்,
வாழையிலை, மாவிலை, தோரணம்
இறுதிச் சடங்கு மாலைகள் மற்றும் பூக்கள்



தொடர்புகளுக்கு வரதன்

1688, Victoria Park Ave., North York, ON

416 288 1419

இணையத்தளம்: www.fancyflorist.com





சிவாஜினி பாலராஜன்

பெண்ணின் பொழுது

22

Sand Art

பல வர்ண மணல் கொண்டு செய்யப்படும் மணல் அலங்காரம் (Sand art) பிறந்தது ஜோடானின் மாய நகரமாகிய பெற்றா எனக் கூறப்படுகின்றது. இங்கு ஆரம்பிக்கப்பட்ட இக்கலையானது தற்போது பல நாடுகளிலும் பாவனைக்கு உட்படுத்தப்படுகின்றது. சாதாரண மணலினை வெவ்வேறு வர்ணம் தீட்டி இவற்றைக் கொண்டு பல்வேறு வடிவங்களில் கண்ணாடிப் போத்தல்களையும் பூச்சாடிகளையும் அலங்காரம் செய்யும் வழக்கம் பொதுவாக ஜோடானிய மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது மட்டுமல்லாது, இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட போத்தல்கள் அல்லது சாடிகள் வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

ஆரம்பத்தில் சாதாரணமாக வெவ்வேறு வர்ண மணலைப் படைபடையாக போட்டு இக் கலை ஆரம்பிக்கப்பட்டது. இக் கலையில் தூரிகையினை புனலும், கண்வள்துணியினை போத்தலும் மாற்றிடு செய்கின்றன. சாதாரணமாக தூரிகை கொண்டு வரையும் இயற்கைக் காட்சிகளை இந்நகர மக்கள் வர்ணம் தீட்டப்பட்ட மணல் கொண்டே சித்திரமாக்க முற்பட்டனர். சூரியோதயம், அஸ்தமனம், பாலைவனக் காட்சி போன்றவற்றினை வர்ண மணலினைக் கொண்டு போத்தல்களுள்ளும் சாடிகளுள்ளும் உருவாக்கினர். இவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு காட்சி தான் இப்படத்தில் காணப்படுகின்றது. இதனைப் பார்த்தபோது எனக்கும் இவ்வாறு செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. நானும் செய்து பார்த்திருக்கின்றேன். ஆனால் இன்னமும் இயற்கைக் காட்சியினை செய்யும் அளவிற்கு திறமை வரவில்லை. மிகவும் அழகான படங்களைப் பார்க்க விரும்பினால் www.sandgallery.com/ என்னும் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.



தேவையான பொருட்கள்:

போத்தல், வர்ணம் தீட்டப்பட்ட மணல் (மணலுக்குப் பதிலாக இதனை நாம் சமையலுக்குப் பாவிக்கும் மேசை உப்பினை சாதாரணமாக கேக் செய்வதற்கு நீங்கள் பாவிக்கும் வர்ணங்களை போட்டு வர்ணம் தீட்டியும் செய்து பார்க்கலாம். ஆனால் மிகவும் கவனம் நீர்த்தன்மை இருந்தால் செய்வது கடினம்.) நீளத் தண்டுடைய புனல் அல்லது கடதாசியில் சுருள் செய்து கொள்ளலாம். இச் சுருளானது தேர்ந்தெடுக்கும் போத்தலின் அடிவரை செல்லக் கூடியதாக இருக்க வேண்டும்.

செய்முறை:



புனலினை அல்லது கடதாசியில் செய்த சுருளினை பூச்சாடியின் அடிவரை போகும்வரையில் வைக்கவும். பின்னர் அதனுள் பச்சை வர்ண மணலினை இடவும். இவ்வாறு மணலினை இடும்போது ஒரே இடத்தில் புனல் இருப்பதால் அம் மணலானது ஒரு குன்று போன்ற தோற்றத்தில் இருக்கும். பின்னர் அதன்மேல் வேறு நிறத்தினை போடலாம். இவ்வாறு தேவையான நிறத்தினை தேவையான அமைப்பில் செய்துகொள்ளலாம். (இது என்னுடைய முயற்சி. நாளடைவில் நானும் முதலாவது படத்தில் போன்றுள்ளது போல செய்யப் பழகி விடுவேன் என்ற நம்பிக்கை உண்டு. நீங்களும் முயன்று பாருங்கள். முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்

ஆனால் முயலாமை வெல்லாது அல்லவா. முயலுங்கள்) இதனுள் பூக்கள்றுகள் அதாவது கள்ளி வகையினைச் சேர்ந்த கன்றுகளை நட்டுக் கொள்ளலாம்.

ஒரு குடையின் கீழ் சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போட்டர்ஸ்
S.P. Importers




Fresh Fish & Meat
2853 Lawrence Ave. East
Scarborough
416 261 4737

Furniture & Mattress
2859-2861 Lawrence Av. E.
Scarborough
416 266 3077

Grocery &
Vegetables
2863 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

Video & Audio
2865 Lawrence Ave. East
Scarborough
416 261 3881



Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8

Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Thursday (morning)
Dr. Yao San (Tue, Fri & Sat)
Dr. Brian (monday)
Dr. May (wednesday)

(416) 690 0121



Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY
www.computek.edu

If you are :

- Currently receiving E.I benefits
- Received E.I within past 3 yrs.
- Just finished / received maternity benefits within past 5 yrs

You may be eligible for HRSDC funding
to upgrade your skills

NEW LOCATION

IN

MARKHAM!

Diploma

Early Childcare Assistant
Network Engineering
Personal Support Worker (PSW)
Computerized Accounting
Business Administration
Medical Office Admin (MOA)

Certificate

MS Office, A+, C/C++ , Java
AccPac, Quick Books
Simply Accounting

Markham Campus

Markham / Steeles

(On Steeles, 1 Block East of Markham Rd)

905.471.3344

Scaborough Campus

Kennedy / Sheppard

(North-East Corner)

416-321-9911

Toronto Campus

Kennedy / Eglinton

N/W Corner, Above Library

426.285.9941

PLEASE NOTE THAT NOT ALL THE COURSES ARE AVAILABLE AT ALL THE CAMPUSES.

உலகின் குள்ள மனிதர் பிங் பிங் காலமானார்

உலகின் குள்ளமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் பதிவு பெற்றிருந்த 21 வயதான பிங் பிங் என்பவர் கடந்த மாதம் 24ஆம் திகதி மரணமானதாக, கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சீன நாட்டவரான பிங் பிங் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிப்பதற்காக இத்தாலியின் ரோம் நகருக்குச் சென்றிருந்தார். அங்கு ஏற்பட்ட நெஞ்சு வலியால் அவர் மரணமானார்.

பிங் பிங்கின் உயரம் 74.6 சென்ரி மீட்டர் (2 அடி 5 அங்குலம்) மட்டுமே. இத்தாலியின் இஸ்புன்தாவில் என்ற இடத்தில் உலகின் மிக உயர்ந்த மனிதரான சுல்தான் கோசனைச் சந்தித்த பிங் பிங், அவருடன் ஒளிப்படம் எடுத்து உரையரடியது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக மாறிவிட்டது.

பிங் பிங்கின் திடீர் மரணத்தால் சீன நாட்டு மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

உலகின் மிக மலிவான மோட்டர் கார் ஆபத்தானதாகியுள்ளது!

உலகின் மிக மலிவான மோட்டர் காரை இந்தியாவின் பிரபல்யமான டாட்டா நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்து சந்தைக்கு விட்டது. இதன் ஆரம்ப விலை, அமெரிக்க டாலரில் 2,500 மட்டுமே. இதனால், இந்தக் காருக்குப் பெரும் 'மவுசு' ஏற்பட்டு, ஆயிரக் கணக்கானவை குறுகிய காலத்தில் விற்கப்பட்டன.

ஆனால், இந்த 'நனோ' கார் மிகவும் ஆபத்தானது என்று தினசரிச் செய்திகள் வர ஆரம்பித்துள்ளது. இதன் இயந்திரத்திலிருந்து அடிக்கடி புகை கிளம்புவது, நச்சுவாயு பரவுவது மட்டுமன்றி ஒரு கார் கடந்த மாதம் திடீரெனத் தீப்பற்றியும் எரிந்து விட்டது.

மின்தொடர்பு வயர்கள் தரக்குறைவானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இந்தக் காரை ஏற்கனவே வாங்கிய பலர் திருப்பிக் கொடுக்க விண்ணப்பித்துள்ளனர். தரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் இந்தக் கார் பின்தங்கிய நிலையிலுள்ளதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.



'சிந்தனைப் பூக்கள்' எஸ். பத்மநாதன்

மனமே! நலமா?

2

மனநலம் பற்றிச் சிந்திப்பவர்கள் 'மனம்' (mind) என்ற பதம் பலருக்கும் சிக்கலைக் கொடுத்திருக்கும். மனம் என்பதை 'உள்ளம்' என்றும் சொல்கின்றனர். எனினும், மனச்சாட்சி - மனப்பான்மை - மனவலிமை போன்ற பல சொல்லாட்சிகளில் 'மனம்' என்ற சொல்லே முக்கியத்துவம் பெறுகின்றது. மனம் என்பது மூளையுடன் சம்பந்தப்பட்டுள்ளது என்பதனை இன்று மருத்துவர்கள் நிறுவிியுள்ளனர்.

நீண்ட காலமாக இதயமேஉடலின் முக்கிய உறுப்பாகக் கருதப்பட்டது; மூளையல்ல. ஆனால், இன்றைய நிபுணர்கள் எதற்கும் மூளையின் பங்களிப்பே முதன்மை பெறுவதாகக் கருதுகின்றனர். இதயம் என்பது சிந்திக்காத ஓர் உறுப்பு. ஆனாலும், பலர் இன்றும் இதயத்தையே மனநலம் என நம்புகின்றனர். உண்மையில் மனம் ஓர் உறுப்பல்ல. அது ஒரு செயற்பாடு மட்டுமே (mind is the process, not a thing). எனவே, மனம் எங்குள்ளது என்பதில் பலருக்கும் சிக்கல் இருக்கவே செய்கிறது.

மனதில் ஏற்படும் எழுச்சி முழு உடலையும் பாதிப்பதால் மனநலம் பேணுவது மிக முக்கியமாகும். மனம் என்பது ஒழுங்குபடுத்தப்பட்டு, புலக்காட்சிகள் வகைப்படுத்தப்பட்டு, பிரதிபலிக்கப்பட்டு, தொடர்புபடுத்தப்பட்டு அதனால் ஏற்படுகின்ற விளைவாகும். இதனால் ஞாபகசக்தி, மொழியாற்றல், செயற்பாடுகள் அனைத்தும் மனதின் வெளிப்பாடுகளாகும். இன்றைய விஞ்ஞானிகளையும் அரசியல்வாதிகளையும் கலைஞர்களையும் மனமே உருவாக்குகின்றது. அதுபோல, கொலைஞர்களையும் மனமே உருவாக்குகின்றது.

மனநலம் பேணுவதன் மூலம் நோயாளிகள் மேம்பாடு அடைகின்றனர். கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய எத்துறையிலும் மகிழ்ச்சி, அமைதி அடையவேண்டுமாயின் மனநலம் பேணுதல் அதிமுக்கியமாகும். 'மனிதரின் ஒவ்வொரு செயற்பாடும் அவரது மனநிலையின் செயற்பாடாகும்' என்று ஜோர்ஜ் ஓர்வெல் என்ற அறிஞர் கூறியுள்ளார்.

எங்கள் தாயகத்தல் அண்மையில் இடம்பெற்ற யுத்தமும் இனவழிப்பும் பலரை மனநிலை பாதிப்புக்கு இட்டுச் சென்றுள்ளது. பல நாடுகளில் இடம்பெறுகின்ற புவி நடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்றவைகளாலும் மூளை பாதிப்புறு மனநிலை பாதிக்கப்படுகின்றது. மன அழுத்தம் (stress), நரம்பு நோய்கள் (Neuroses), உளவழி மனநோய்கள் (psycho-somatic disorders) போன்ற பல்வேறு மனச்சீரற்றவர்களை இன்று பரவலாகக் காணமுடிகின்றது.

மனநலம் பற்றிச் சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே இவர்களை மாற்ற முடியும். மூட நம்பிக்கையால் பலர் சரியான மருத்துவர்களை அணுகுவதில்லை. கல்வித் தரமும் சிந்தனைத் திறனும் ஒருவரது மனநிலையைப் பாதிக்கிறது. எனவே, இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்துவது எமது கடமை.



RESP

SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for
and Education Savings Grant
of up to \$7,200 per child

Your savings are more safe
and secure

Your can start with a
small amount

it's a more flexible plan

**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தலைமுறைக்கான முதலீடு


WWW.KERUDAVIL.COM

**INCOME TAX
PREPARATION**

Personal Income Tax

Small Business Income Tax

Computerized Returns



S. Ganthiy

B.A. Sri Lanka
Enrollment Officer

416. 841. 1866

416. 955. 9303

E.mail: ganthiy@rogers.com

அதிபர் பிரயாணம்...

குவிந்திருந்தன. வைரவிழாக் கட்டிடம் நிறுவுதற்காக நான் வைரவிழாக் கொண்டாட்டத்திற்கான செயலாளராக அமர்ந்து போடப்பட்ட அத்திவாரம் மேற்கொண்டு எந்த வேலையும் நடைபெறாமல் அப்படியே காணப்பட்டது. ஏறக்குறைய ஐந்து வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் ஆக்க வேலை ஒன்றும் செய்யாமல் இல்லை எனச் சொல்வதற்கு இல்லை. கட்டிடத்திற்கான வரைபடங்கள் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இது நல்லதொரு முன்னேற்றம் தானே. அதே போன்று பாடசாலை வசதிக் கட்டணத்தில் அதிபர் ஜெயரத்தினம் காலத்தில் சேமித்து வைக்கப்பட்ட ஏறக்குறைய 90,000 ரூபாயை கட்டிடம் கட்டுதற்கு உபயோகிப்பதற்கும் அங்கீகாரம் கிடைத்திருந்தது.

எமது பொன்விழா கட்டிடத்தின் கீழ்த்தளத்திலேதான் அதிபர் அறை அலுவலகம், ஆசிரியர் அறை மற்றும் நூல் நிலையம் ஆகியன உள்ளன. அக்கட்டிடத்தின் மேல்மாடி அழகான மேடையுடன் கூடிய துரையப்பாபிள்ளை மண்டபத்தைக் கொண்டது. மண்டபத்தின் விதானம் படுமோசமான நிலையில் காணப்பட்டது. மழைத்தண்ணீர் ஒழுகியமையால் கூரையின் கீழே தட்டையான விதானமாக அமைக்கப்பட்ட ஸ்ரேலபோர்டர் தாள்கள் உடைந்து விழுந்தமையால் விதானம் அசிங்கமாகக் காணப்பட்டது. நிறையவே செய்யும் செய்ய வேண்டி உள்ளது. மண்டபத்து ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்து போய்க் காணப்பட்டன.

ஆசிரியர்களுக்கான கூட்டம் பற்றி அதிபர் சிவசுப்பிரமணியம் அவர்களிடம் கேட்டேன். மாதம் ஒரு முறை ஆசிரியர் கூட்டம் நடத்துவதாகவும், அன்றைய தினம் பாடநேரங்களில் ஐந்து நிமிடங்களைக் குறைத்து மூன்று மணிக்குப் பாடசாலையை முடிய பின்னர் ஆசிரியர் கூட்டம் நடத்துவதாகவும் கூறினார்.

பழையவர்களுக்கு மீண்டும் அழைப்பு: எமது பாடசாலையில் அதிபர் ஜெயரத்தினம் காலத்திலே விளையாட்டு மைதானத்துக்கு உதவியாளராகக் கடமையாற்றியவர் திரு. இளையவி. அவர் ஆரம்ப காலங்களில் யூனியன் கல்லூரியில் அதிபர் ஜீ. துரைரத்தினத்திடம் பயிற்சி பெற்றவர். திரு. துரைரத்தினம் அவர்கள் விளையாட்டுத்துறையில் மிகவும் ஈடுபாடுடையவர். ஆகவே இளையவி விளையாட்டு மைதான உதவியாளராகச் சிறப்பாகச் செயற்பட்டார். எமது பாடசாலையின் கிறிக்கட் ஆடுதளம், ரென்னிஸ் ஆடுதளம் ஆகியவற்றினை அவர்தான் ஆக்குவார். அதற்கான தனித்திறமை அவரிடம் இருந்தது. இளையவிவிடம் பூக்கன்றுகளைப் பராமரிக்கும் திறனும் மிகவும் பாங்குடன் காணப்பட்டது.

இளையவி ஓய்வு பெற்றுள்ளமையால் அவருக்குப் பதிலாகக் கிருஷ்ணபிள்ளை என்பவர் விளையாட்டு மைதான உதவியாளராக நியமிக்கப்பட்டார். அவரும் மைதான வேலைகளைச் செய்பவராக இருந்தாலும் இளையவிவினுடைய ஆற்றல் அவருக்கு இருக்கவில்லை என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். முக்கியமாக பூக்கன்றுகளைப் பராமரிக்கும் ஆற்றல் முற்றாகவே இல்லை. எனக்கோ காடு போல வளர்ந்திருந்த சுருளி இலைக் குறோட்டன் செடிகளைப் பார்க்கையில் என்னவோ போல இருந்தது. ஏறக்குறைய நூறு செடிகள். ஆகவே இளையவி பற்றி விசாரித்தேன். ஊரிலேதான் உள்ளார் என்றார்கள். ஆளை விட்டு அவரை வரச் சொன்னேன். வந்தார். என் உள்ளம் போல் செயற்பட்டார். என் உள்ளம் பூரித்தது.

நடேசு என்பவர் மாவிட்டபுரவாசி. விஸ்வகரம் கூட்டுறவுச் சங்கம் ஒன்றினை நடத்தி வந்தார். அந்தச் சங்கத்தின் அத்தனையும் அவரே. குள்ளமான உருவம். பூனூல் அணிந்த வெற்று உடம்பு. நெற்றி நிறையத் திருந்றுடன் ஒரு சிவப் பழமாகக் காட்சி தருவார். எதற்கும் ஒரு சிரிப்புத்தான் பதிலாக வைத்திருப்பார். நான் மகாஜனாவுக்கு ஆசிரியராகப் போய்சேரு முன்னரே அவர் அங்கே உதவியாளர். அதிபர் நடேசுவைக் கேட்கலாம் எனக் கூறுமளவினுக்கு எந்தவிதமான தளபாட வேலையோ, திருத்த வேலையோ அவரது கைவினையாகத் தான் இருக்கும்.

அதிபர் காலத்தில் நான் பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலாளராகவும், வைரவிழாக் குழுவின் செயலாளராகவும் கடமையாற்றியபடியினாலும் எனது வீடு செல்லும் பாதையிலே சிறிது தூரம் திசை திருப்பிச் சென்றால் நடேசு அவர்களின் தொழிற்கூடம் செல்லமுடியும் என்பதாலும் நிறையத் தடவைகள் அவர் தொழிற்கூடம் தேவை கருதிச் சென்றுள்ளேன்.

அதிபரின் ஓய்வுக்குப் பின்னர் வந்த நிர்வாகத்துடன் நடேசுவுக்கு ஒத்துப் போகவில்லை. ஆகவே அவருக்கும் பாடசாலைக்குமிடையான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. நான் நடேசு அவர்களுக்குச் சொல்லி அனுப்பினேன். வந்தார். அழைத்துக்கொண்டுபோய் முறிந்த தளபாடங்கள் உள்ள அறையைக் காட்டினேன். வாயில் கை வைத்தார். பின்னர் வழமையான சிரிப்பு.

தமிழ்மொழியில் புகுந்துள்ள பிறமொழிச் சொற்கள் களையப்பட வேண்டும்

தமிழ்மொழிக்கு விழா எடுப்பதில் தமிழர்களை யாரும் வெல்ல முடியாது. தமிழ்விழா, முத்தமிழ் விழா, தமிழிசை விழா என எந்தப் பக்கம் பார்ப்பினும் ஆண்டு முழுதும் உலகனைத்தும் தமிழ்மொழிக்கு விழா எடுக்கப்படுகிறது.

ஆங்கில மொழிக்கு இப்படி ஆங்கிலேயர்கள் விழா எடுக்கிறார்களா? இல்லை என்பதே பதிலாக வருகிறது.

எனக்குத் தெரிந்தமட்டில் வில்லியம் சேக்ஸ்பியர் என்ற ஒப்பற்ற ஆங்கில நாடக ஆசிரியருக்கு மட்டும் அவ்வப்போது விழா எடுக்கப்படுகிறது. அப்படியான விழாக்களில் அவர் எழுதிய நாடகங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்படுகின்றன.

ஆங்கில மொழியைக் கற்பிப்பதில் பிரித்தானிய அரசு அக்கறை காட்டுகிறது. தங்கள் வெளிநாட்டு தூதுவராலயங்கள் மூலம் ஆங்கிலத்தைக் கற்க ஒழுங்கு செய்கிறது. நூல் நிலையங்களையும் நடத்துகிறது.

எதிர்வரும் யூன் மாதத்தில் தமிழக அரசு மிகப் பெரிய அளவில் செம்மொழி மாநாடு நடத்துகிறது. வெளிநாடுகளில் இருந்து நூற்றுக் கணக்கான தமிழறிஞர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இவ்வாறு செம்மொழி மாநாடு நடத்துகிற தமிழகத்தில் தமிழ் வாழ்கிறது என்றால் இல்லை என்பதே விடையாக இருக்கிறது.

தமிழகத்தில் இயங்கும் தொலைக் காட்சிகள் தமிழ்மொழியின் தூய்மையைக் கெடுத்தே தீருவதெனக் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றன.

தொலைக்காட்சி கலைஞர்கள் ஆகட்டும் அதில் கலந்து கொள்ளும் பார்வையாளர்கள் சரி, பாதிக்குப் பாதி ஆங்கிலம் பேசுகிறார்கள். பள்ளியில் படிக்கும் மாணவன் தொடக்கம் பல்கலைக் கழகப் பேராசிரியர் வரை தமிழ்கிலத்திலேயே பேசுகிறார்கள்.

இசை, நடனம் இவற்றின் நுட்பத்தை விளக்க ஆங்கில மொழியையே பயன்படுத்துகிறார்கள். ஏன், சமைப்பது எப்படி என வகுப்பு நடத்துவோரும் தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்தே பேசுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மக்கள் தொலைக்காட்சி ஒன்று மட்டும் தூய்தமிழில் எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது. இந்தத் தொலைக் காட்சியின் நிறுவனர் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்



நக்கீரன்

என்றுமுள்ள செந்தமிழ்

33

மருத்துவர் இராமதாஸ் ஆவர். அவருக்கு இருக்கிற தமிழ்ப்பற்று முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு இல்லாமல் இருக்கிறது.

முதல்வர் கருணாநிதியின் சொந்தத் தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சி ஆகட்டும் அவரது பேர்ப்பிள்ளைகள் நடத்தும் 'சன்' தொலைக்காட்சி ஆகட்டும் தமிழைக் கொலை செய்தே தீருவோம் என குளுரைத்து. எல்லா நிகழ்ச்சிகளையும் தமிழ்கிலத்திலேயே நடத்துகின்றன.

செம்மொழி மாநாடு நடத்த வேண்டியதுதான். ஆனால் அதற்கு முதல் தூய தமிழ்மொழிப் பயன்பாட்டை நடைமுறைப் படுத்த வேண்டும். அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இரான் நாட்டு ஊடகங்களில் "pizzas" என்ற சொல் அப்படியே பாரசீக மொழியில் கையாளப்பட்டது. ஆனால் ஈரானிய அரசு தலையிட்டு அந்தச் சொல்லை அப்படியே பயன்படுத்துவதற்கு தடை விதித்து விட்டது. அதற்கு ஈடான பொருள் தரும் பாரசீக மொழிச் சொல்லை உருவாக்க உத்தரவு பிறப்பித்தது. இது பற்றிய செய்தி ஏடுகளில் வெளிவந்தன.

TEHRAN, Iran — Iranian President Mahmoud Ahmadinejad has ordered government and cultural bodies to use modified Persian words to replace foreign words that have crept into the language, such as "pizzas" which will now be known as "elastic loaves," state media reported Saturday. ([HYPER-LINK](http://www.christianforums.com/t3222344/) "http://www.christianforums.com/t3222344/" \t "_blank" <http://www.christianforums.com/t3222344/>)

ஒரேயொரு பிறமொழிச் சொல், ஆனால் ஈரானிய அரசு வாழாது இருக்கவில்லை. இரானிய நாட்டின் ஆட்சித்தலைவரே தலையிட்டு "pizzas" என்ற சொல்லுக்குப் பதில் நெகிழ்ச்சியான அப்பத்துண்டு என்ற பொருள்தரும் பாரசீகச் சொல்லைப் பயன்படுத்துமாறு உத்தரவிட்டார்.

ஈரான் நாட்டின் அரசமொழி பாரசீக (Farsi) மொழியாகும். அது பொது நிருவாகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. பழைய பாரசீக மொழி கிமு 514 அளவில் தோற்றம் பெற்றது. கிபி 250 வரை அதுவே

அரச மொழியாக விளங்கியது. கிபி ஏழாம் நூற்றாண்டில் ஈரானை அரேபியர்கள் தாக்கிக் கைப்பற்றினார்கள். அதன் விளைவாக மக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டார்கள். அரபு மொழியே அரச மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் விளங்கியது. ஆனால் பாரசீக மொழி நீதிமன்ற மொழியாகத் தொடர்ந்து இருந்தது. பாரசீக மொழி அரபு மொழியில் இருந்து ஏராளமான சொற்களைக் கடன் வாங்கியது. அதன் அரிச்சுவடியே அரபு அரிச்சுவடிக்கு மாற்றப்பட்டது.

ஒரு சொல் என்றாலும் அதனை பாரசீக மொழிப்படுத்த ஈரானிய அரசின் ஆட்சித் தலைவரே தலையிட்டு ஆணை பிறப்பிக்கிறார்.

ஆனால் தமிழில் பிறமொழிச் சொற்கள் மிக எளிதாகப் புகுத்தப்படுகின்றன. இந்தப் பணியில் தமிழ்நாட்டில் இருந்து வரும் ஊடகங்களின் திருப்பணி சொல்லி மாளாது.

தமிழக அரசு அதனை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சக் காலத்துக்கு முன்னர் தமிழகத்தில் தமிழர்களால் தயாரித்த படங்கள் ஆங்கிலப் பெயர்களோடு புற்றீசல் போல் வெளிவந்தன. அவற்றுக்கு தடை விதிப்பதற்குப் பதில், தமிழக அரசு தமிழில் வெளிவரும் படங்களுக்கு வரி விலக்கு அளித்தது!

தமிழர்கள் நீண்ட காலமாகப் பிறமொழி பேசும் மக்களோடு தொடர்பு வைத்திருந்த காரணத்தால் தமிழில் பிறமொழிச் சொற்கள் புகுந்தன. அது இன்றைய வழக்கிலும் நிலைபெற்று விட்டன.

யவனர்களோடு தொடர்பு இருந்த காலத்தில் அந்த மொழிச் சொற்களை அப்படியே கையாளாது அதன் பொருள் தரும் சொற்களை தமிழில் உருவாக்கினார்கள். எடுத்துக்காட்டாக யவனர்களது கண்டுபிடிப்பான நாழிகை வட்டடி (water clock) கிரேக்க சொல்லின் பொருளை தமிழ்ப்படுத்தியதன் காரணமாகப் பிறந்த சொல்லாகும். இது போலவே இரண்டரை நாழிகையைக் குறிக்கும் ஓரை என்ற சொல்லும் கிரேக்க மொழிச் சொல்லேயாகும்.

இஸ்லாமிய அரசுகள் தமிழ்நாட்டின் சில பகுதிகளைப் பிடித்து ஆண்டதால் பாரசீக

R&S Auto Sales

Top Quality Used Car Dealer


வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON THE SPOT
FINANCING**

Tel: 416 412 3838

மொழிச் சொற்களும் உருது மொழிச் சொற்களும் தமிழில் புகுந்தன. 65 பாரசீக மொழிச் சொற்கள் தமிழில் புகுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. உருது மொழிச் சொற்கள் மொத்தம் 961 தமிழில் புகுந்துள்ளன.

பதினெந்தாம் நூற்றாண்டில் இருந்து தமிழ்நாட்டையும் தமிழீழத்தையும் போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் பிடித்து ஆண்டதால் அந்த மொழிச் சொற்கள் தமிழில் கலந்துள்ளன.

ஆங்கிலேயர்கள் 300 ஆண்டுகள் எம்மை ஆண்ட காரணத்தால் 219 ஆங்கிலச் சொற்கள் தமிழில் கலந்துள்ளன.

தமிழ்நாட்டை கன்னடர், தெலுங்கர், மராத்தியர் பிடித்து ஆண்டதால் அந்த மொழிச் சொற்களும் தமிழில் புகுந்துள்ளன.

பிறமொழிச் சொற்களை முற்றாகக் களைய முடியாது விட்டாலும், முடிந்த மட்டில் அவற்றை நீக்க வேண்டும். குறிப்பாக ஆங்கிலச் சொற்களை அப்படியே (health, junction, junior, cinema, theatre, magazine, police) பயன்படுத்தப்படுவது சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட வேண்டும்.

இது போலவே குழந்தைகளுக்குப் பெற்றோர் பிறமொழிப் பெயர்களை கண்டபடி வைப்பதை சட்ட மூலம் தடை செய்தல் வேண்டும்.

ஆண் குழந்தைகளுக்கு நூறு பெயர்கள் பெண் குழந்தைகளுக்கு நூறு பெயர்கள் ஆக மொத்தம் 200 பெயர்களுக்குள் ஏதாவது ஒரு பெயரைப் பெற்றோர் தேர்ந்தெடுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.

எங்கும் எதிலும் தமிழ் என்று சொல்லப்படுகிறதே யொழிய இன்று எதிலும் தமிழ் இல்லை என்பதே உண்மை. செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசு தமிழ்மொழி வளர்ச்சிக்கு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கனடாவின் 11வது..

ரொறன்ரோ பெரும்பாகம், அதிலும் குறிப்பாக ரொறன்ரோ நகரம், கனடாவின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் மிக அதிகமாகவே தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. பல்வேறு வருவாய்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ரொறன்ரோ பெருநகர், அதன் பெரும்பகுதியை தனது சொந்த வளர்ச்சிக்குப் பயன்படுத்தமுடியாத கையறு நிலையில், ஒட்டுமொத்த வருவாயை ஒன்றாறியோ மாநிலத்தின் பொது வருவாயாக எடுத்துக்கொள்ள இடமளித்து, பின்னர் ஒன்றாறியோ தனது நகரங்களுக்கு வழங்க முன்மொழிகின்ற சிறிய தொகையை ஏற்றுக்கொண்டு தற்காலிக திருப்தி கொள்வதுடன், வெறும் உறுதிமொழிகளை மட்டுமே மீதமாகப் பெற்றுக்கொண்டு பயணித்து வருகிறது. சிக்காகோ, லண்டன், பாரிஸ், பிராங்க்பேர்ட் போன்ற பல்வேறு பிரதான உலக நகரங்களைவிட மிக அதிகமான வளங்களையும் வருவாயையும் உலக கவனத்தையும் ஈர்த்து வருகின்ற ரொறன்ரோ பெருநகர், தனது நலன்களை வளர்ப்பதில் ஒட்டாவாவின் கையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழ்நிலைக் கைதியாகவே தொடர்ந்தும் காணப்படுகிறது.

ஏற்கனவே சில மைய உடைகங்களின் பத்தி எழுத்தாளர்கள், ரொறன்ரோ பெருநகர், கனடாவின் தனி மாநிலமாக, 11வது தனி அலகாக மாற்றம் பெற வேண்டும் என்பதை தொடர்ச்சியாக கோடிட்டுக் காட்டி வருகின்றனர். இதற்கான நடவடிக்கைகளை எப்படி முடுக்கிவிடுவது என்பதில் பலருக்கும் பல்வேறு கருத்துக்களும், வாதப் பிரதிவாதங்களும் உள்ளதை அவதானிக்க முடிகிறது.

ரொறன்ரோ பெரும்பாகம் ஒன்றாறியோ மாநிலத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழே தொடர்ந்தும் ஒரு நகராட்சி அமைப்பாக விளங்குவதால், அதன் ஏனைய பல சிறிய நகரங்கள், கிராமங்கள், சின்னஞ்சிறு அலகுகள், தமக்குக் கிடைக்கின்ற கவனம் சிதறுவதாக பகிரங்கமாகக் குரலெழுப்பி வருகின்ற நிலையில், தொடர்ந்தும் ரொறன்ரோ பெருநகர்வாழ் பெருமக்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தலைமைகளும், வெறுமனே கைகட்டி வாய் மெளனித்து நிற்பது தவறானது.


ரொறன்ரோ பெருநகர் கனடாவின் 11வது மாநிலமாக, தனக்கான தனிச் சிறப்புக்களுடன் தனித்து செயற்படுவதற்கான வாய்ப்பை ஆய்ந்து முடிவு காண்பதற்கான உரிமை, ரொறன்ரோ பெருநகரில் வாழ்கின்ற அந்த மக்களையே சாரும். எனவே, அந்த மக்களிடம் ஒரு கருத்து வாக்கெடுப்பை (Referendum) நடாத்தி, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கருதுகின்ற முதல்தர ஜனநாயக நாடான கனடாவின் ஒட்டாவா நாடாளுமன்றம், வெளிவருகின்ற தீர்ப்பின் வழியொற்றி, சட்டரீதியான அரசியல் சாசன மாற்றங்களை உருவாக்கி, தீர்க்கமான முடிவை வழங்க முன்வரவேண்டும்.

K.E.V. TAX

14 Years of Income Tax Preparation Experience
14 வருட தொடர்ச்சியான சேவை

- சமூக நல உதவி பெறுபவர்களுக்கு \$7.99
- 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டணம் \$7.99
- புதிய குடிவரவாள்களுக்கு கட்டணம் \$7.99
- வருட வருமானம் \$10,000 உட்பட்டவர்களுக்கு கட்டணம் \$10.00
- இதற்குள் EFILEக்குரிய கட்டணமும் உள்ளடங்கும்
- New Immigrants, Seniors and Welfare recipients only \$7.99
- Returns only \$10.00 for those with incomes less than \$10,000
- All returns include EFILE services (for those who qualify)

*Certain Conditions Apply



Location:

Ramiy Video

574 Parliament Street

(At Wellesley and Parliament)

Contact: S. Ganthiy

416.841.1866



எஸ். காந்தி

வெள்ளிப் பணம் டாலர்

40

2009ம் ஆண்டுக்கான வருமானவரி பத்திரத்தினை பூர்த்திசெய்து அனுப்பும் இறுதி நாளாக இம்மாதம் 30ம் திகதியாக இருப்பதினால் இதனைப்பற்றிய சில குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

பொதுவாக எமது சமூகத்தில் தற்பொழுது பொரும்பாலானவர்கள் நேரகாலத்துடன் வருமான வரிப்பத்திரங்களை பூர்த்தி செய்வதில் கவனம் எடுத்தாலும் இன்னும் சிறிய எண்ணிக்கையில் உள்ளவர்கள் இதன் அவசியத்தையும் பாலாபனங்களை உணராதவர்களாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

18 வயதுக்குட்பட்ட இரண்டு பிள்ளைகள் உள்ள குடும்பம் 2009ம் ஆண்டுக்கான வருமானவரிப்பத்திரத்தினைப் பூர்த்தி செய்து அனுப்பாமல் இருக்கும் நிலையில் (அவர்களின் குடும்ப வருமானம் 26000 டாலர்கள் என வைத்துக்கொள்வோம்.) அவர்களுக்கான பாதிப்பு எவ்வாறு அமையும் எனப்பார்போம்.

முதலாவதாக, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வருமானவரி மீள் கொடுப்பனவு (Tax Refund) கிடைக்காது.

இரண்டாவதாக, பிள்ளைகளுக்கு கிடைக்கவேண்டிய Child Tax Benefit குழந்தைகளுக்கான நலக் கொடுப்பனவு 2010 ஆண்டு யூலை மாதத்தில் இருந்து தடைப்படும்.

மூன்றாவதாக Goods & Service Tax Credit (GST Credit) எனப்படும் பொருட்கள் சேவை மீதான வரியின் மீள் கொடுப்பனவு 2010 ஆண்டு யூலை மாதத்திலிருந்து கிடைக்காமல் போகலாம்.. இந்த கொடுப்பனவு ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒரு முறை 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம்வரை கொடுக்கப்படும் கொடுப்பனவாகும்.

இப்படியான இழப்புகள் மாத்திரமன்றி சில வேளைகளின் நீங்கள் உங்கள் நிதி நிறுவனங்களில் கடனைப் பெறுவதற்கும், மற்றும் அகதி நிலை கோரிக்கையில் இருந்து நிரந்தர வதிவிட உரிமை பெற இருப்பவர்கள் அல்லது நிரந்தர வதிவிட உரிமையில் இருந்து குடியுரிமை பெற இருப்பவர்களும் நேர காலத்துடன் வருமானவரிப் பத்திரம் பூர்த்தி செய்து அனுப்புவதன் மூலம் தேவையற்ற முறையில் தாமதங்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளமுடியும்.

எனது அலுவலகத்துக்கு வந்த இளைஞன் ஒருவன் "எனக்கு தற்பொழுது 20 வயது. நான் பெற்றோருடன் தங்கி வாழ்கின்றேன். எனக்கு எந்த வருமானமும் கிடையாது. நான் 2009 ஆம் ஆண்டுக்கான வருமானவரி பத்திரம் பூர்த்தி செய்யவேண்டுமா? இதனால் எனக்கு என்ன நன்மை" எனக் கேட்டார்.

கனடா வருமான வரிச்சட்டத்தின்படி 18 வயதுக்கு மேல் ஒவ்வொருவரும் தனிமனிதர்களாகவே கணிக்கப்படுகின்றார்கள். எனவே நீங்களும் பெற்றோரில் தங்கி வாழ்ந்தாலும் வரிச் சட்டத்தின்படி தனிமனிதன் தான் என்பதை விளக்கியதுடன் அவருக்கான 2009ம் ஆண்டுக்கான வருமானவரி பத்திரத்தினை பூர்த்தி செய்து கொடுத்தபோது ஒன்றாரியோ மாகாண அரசின் வரி மீள் கொடுப்பனவாக 100 (Ontario Tax Credit) டாலர் GST Credit ஆக மூன்று மாதத்திற்கு ஒரு முறை கொடுப்பனவாக 62 டாலர் பெறும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்

இது மாத்திரமல்ல 65 வயதுக்குமேற்பட்ட முதியவர்கள் மத்திய மாகாண அரசுகளின் சலுகைகளை தொடர்ச்சியாக பெறுவதற்கு நேரகாலத்துடன் வருமான வரியினை பூர்த்தி செய்தல் அவசியமாகும்.

பல்கலைக்கழகத்தில் (University) அல்லது கல்லூரியில் (college) படிக்கும் மாணவர்களும் பகுதி நேர வேலை செய்யாதவர்களாக இருந்தாலும் வருடா வருடம் வருமானவரிப்பத்திரம் பூர்த்தி செய்வதன் மூலம் தமது கல்விக் கட்டணத்துக்கான சலுகைகளை (Tuition Fee & Education Amount) பெறுவதற்கு இது அவசியமானதாகும்.

தற்பொழுதுதான் யதார்த்தமான யுத்தம் ஆரம்பிக்கிறது!

தீவில் அரசியல் சரித்திரப் பதிவுகளை அறியாத பரிதாபத்திற்குரிய எரிக் சோல்கைம் போன்ற வெளிநாட்டவர்கள் கனடாவில் இவ்வாக்கெடுப்பிற்கு எதிராக ஒரு பரப்புரை மேற்கொள்ளப்பட்டதற்குக் காரணம், இத்தகைய 'ஆம்' எனும் செய்தி இலங்கைத் தீவின் அரசை எட்டினால், வாக்காளர்கள் இலங்கைத் தீவிற்கு காலடி எடுத்து வைப்பதைப் பாதிக்கும் என்பதாகும். பல வருடங்கள் என்னுடன் வேலை செய்த கனடிய காங்கிரஸின் நிலைப்பாட்டில் நான் கவனம் செலுத்தினேன். கனடாவில் வாக்கெடுப்பு நடைபெற்ற அதே சமயம், வியன்னாவில், இலங்கைத் தீவின் சில தமிழிற்குர்கள் (நான் சந்தித்த சிலரும்) உள்ளக சுயநிர்ணயம், திம்புக் கொள்கை பற்றி ஆலோசித்தனர். இத்தகைய அழிகரைகளினால் திசை திருப்பப்படாமலும், தளர்ச்சி அடையாமலும், பயமடையாமலும் தமது வாக்கெடுப்பை அமைதியாக கொண்டு செல்லும்படி அதை ஏற்படுத்தியவர்களுக்கு நான் கூறுவேன். தமிழ் இளைஞர்கள் எமக்கு ஒளியூட்டுபவர்கள் - ஊடகங்களின் ஆதரவின்றியும் இவர்கள் பிரித்தானியாவில் நடத்திய இவ்வாக்கெடுப்பு இளைஞர்களிலேயே தங்கியிருந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலேயே இளைஞர்களின் பங்கெடுப்பு தெளிவாக விளக்கப்பட்டது. அவர்கள் முழுமுச்சாக இந்த புனிதப்பணியில் பங்குபற்றி, தமிழீழம் எனும் குறிக்கோளை அடையும் வரை ஈடுபட வேண்டும் என அதில் கூறப்பட்டது.

இக்கவலைக்கிடமான நிலை குடியேற்ற அரசினால் ஏற்பட்டது. அதன் பொறுப்பு பிரித்தானியாவையே சாரும்: பிரித்தானியாவின் குடியேற்ற அரசையும், இலங்கைத் தீவில் இருந்த குழப்ப நிலையைத் தீர்க்க முற்பட்டு மேலும் ஆழமான குழப்பங்களை உண்டாக்கிய கோல் ப்ருக், கேமரூன், டொனாமூர், சோல்பரி ஆகியோரையும் அவர்களோடு கூடிய ஆளுணர்களையும் இந்த நிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் சேரும். சிங்களவர்களின் தற்போதைய நாடகத்திற்கு இவர்களே வழியமைத்துக் கொடுத்தார்கள். பிரித்தானியா இதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவது இதற்கு ஒரு முதற்படியாகலாம்.

1833-ல் கோல்ப்ருக்-கேமரூன் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பிரித்தானியரால் தமது நிர்வாக வசதிக்கு கொண்டுவரப்பட்டு, சுற்றுப்புறங்களின் வளர்ச்சியில் பாராதாரமான அலட்சியங்களையும் அதனால் நாட்டுக்கு எல்லாவற்றிற்கும் மேலான தீங்கையும் விளைவித்தன. ஹியூஜ் கிளைகோன் என்பவர் தனது 'கிளைகோன் குறிப்பு' எனும் நூலில் 1799-லேயே சிங்களவர்களும் தமிழர்களும் வேறாக குடியமர்ந்திருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். முற்காலந்தொட்டு, இலங்கைத் தீவை சிங்களவர்கள் வலபா ஆற்றின் தெற்கு மேற்குப் பகுதிகளின் உள்நாட்டிலும் தமிழர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் பிரிந்திருந்தார்கள். அவர்கள் இருபாலாரும் தமது மதம், மொழி, பழக்கவழக்கங்களில் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

இப்படிப்பட்ட முக்கியம் வாய்ந்த குறிப்பினை கிளைகோன் அனுப்பிய பின்பும் கோல்ப்ருக் ஆளுவர் கோட்டே, யாழ்ப்பாணம், கண்டி இராச்சியங்கள் அழிக்கப்பட்டுக் கொழும்பில் மத்திய அரசு அமைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானித்தார். சமூக பிரதிநிதித்துவத்தையும் சர்வதேச வாக்களிப்பையும் அழிப்பது, 'சிறுபான்மையினரின் அழிவு' க்கு வழிவகுக்கும் என அகில இலங்கைத் தீவின் தமிழ் காங்கிரஸ் சரியாக எடுத்துக்கூறியது. இலங்கைத் தீவினை முழுவதும் ஒரு தேசம் எனத் தவறாக எண்ணியமைதான் ஆட்சியாளர்கள் விட்ட பெரிய தவறாகும். உண்மை நிலையானது யாதெனில், இலங்கைத் தீவு ஒரு நாடு. அதில் சிங்களவர், தமிழர் என இரு தேசிய இனங்களும், இந்தியத் தமிழர், இலங்கைத் தீவின் முஸ்லீம்கள், இந்திய முஸ்லீம்கள், பரங்கிகள், மலேயர் என வேறு ஐந்து சமுதாயத்தினரும் இருந்தனர்.

டொனாமூர் குழுவினர்க்குச் சம்'டி ஆட்சியைக் கோரி கண்டிச் சிங்களவர்களால் ஒரு பலமான அறிக்கை விடப்பட்டது. 'எமக்கு, எமது மக்கள் சுயமாக வாழ வேண்டும். அதற்கு அமெரிக்காவைப்

போல ஓர் சமஷ்டி ஆட்சி வேண்டும். அதன் மூலம் எல்லாத் தேசிய இனங்களும் மற்றவர்களின் தலையீட்டைத் தவிர்த்துத் தமது சொந்த தேசியத்தை வளர்க்கலாம்' என அது கோரியது. இக்கோரிக்கை இன்றையத் தமிழர்களின் பிரச்சனைக்கும் வாக்கெடுப்பிற்கும் மிகவும் முக்கியமானதாகிறது. 1840-ல் கண்டியில் வாழ்ந்த விவசாயிகளுக்குத் தமது காணியை உறுதிபடுத்துவது முடியாத காரியமாய் இருந்தது (இன்று இராணுவக் கட்டுப்பாட்டில், வடக்கில் இருக்கும் தமிழரின் நிலைபோல்!). 1948-ல் சோல்பரியின் குழுவானது இலங்கை அரசின் யாப்பில் சிறுபான்மையினர்க்கு எதிராக ஒன்றையும் காணமுடியவில்லை எனக் கூறியது.

1948-ன் பின் தமிழர்கள் தமது இறையாண்மையைச் சிங்கள பெருபான்மை அரசிடம் இழந்துவிட்டார்களா? இதற்கு மறுமொழி நிச்சயமாக 'ஆம்' என்பதே. இதற்குத் தனியே பிரித்தானியா மாத்திரம்தான் பொறுப்பு எனக்கூற முடியாது. இலங்கைத் தீவின் மக்களுக்கு 60 வருடகாலமிருந்தும், அவர்கள், பிரித்தானியரால் செய்யப்பட்ட அழிவை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக அதனுடன் கூடிய அழிவை உண்டாக்கியுள்ளனர். 1972 குடியரசு யாப்பின் மூலம் சோல்பரி யாப்பில் இருந்த பாதுகாப்பளிக்கும் 'ரத்துகளை அகற்றி தமது குறிக்கோள்களை அடைந்தனர். இதனால் 1. தமிழர்களுக்கு எதிராக அரசாங்கம் தனக்கு விரும்பிய எதையும் செய்யலாம் (கல்வி, தொழில் ஆகிய எல்லாவற்றிலும் பாடுபாடு). 2. இலங்கைத் தீவினை சிங்கள பெளத்த நாடாக மாற்றலாம்.

6வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் அரசரிமையை ஒழித்தது. 1983-ல் ஜெயவர்த்தனாவின் குண்டர்களும், கொலைகார மந்திரிகளும், புத்த பிக்குகளும் நடத்திய இனப்படுகொலையின் பின்னும், தமிழ் பிரதேசமேன அழைக்கப்படுவதை இது தடுத்தது. இதன் மூலம் இலங்கைத் தீவிலோ, வெளிநாட்டிலோ தமிழர்களுக்கு இலங்கைத் தீவிற்குள் ஓர் தனிநாடு கோர முடியாது. சரித்திர பூர்வமாக ஓர் தமிழரசு இருந்ததை மறுக்கும் முயற்சியும் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. தமிழரசு என ஒன்று இல்லாவிடின் தமிழ் மக்கள் எப்படி இறையாண்மையைக் கோர முடியும்? என்பதே சிங்கள அரசின் தர்க்கம்.

போரும் இன அழிப்பும் - பயங்கரவாதத்தின் சுத்துமாத்து: கீழ்க்கண்ட சம்பவங்கள் நடைபெற்றன.

1. சிங்கள மக்களைக் கொண்ட இராணுவமும், தமிழ் மக்களைக் கொண்ட இராணுவமும் (விடுதலைப் புலிகள்) யுத்தத்தில் மோதின.
2. தமிழருக் கெதிரான இனக்கலவரங்கள் தொடர்ச்சியாகத் தமிழர்களை அடிபணிந்து சிங்கள பெளத்த அரசைச் சர்வமத சர்வகலாசார அரசாக ஏற்கும்படி வற்புறுத்தியது.
3. இந்து சமுத்திரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இலங்கைத் தீவினைவிட வேறு இடம் இருக்க முடியாது என சர்வதேசங்கள் காய் நகர்த்தின.

உள்ள தமிழர்களால் என்ன செய்ய முடியும்?

1. அவர்களை நாட்டிலிருந்து கலைக்கலாம். 13 இலட்சம் தமிழ் மக்கள் முன்னரேயே சென்றுவிட்டனர். மற்றவர்கள் தற்போது வெளியேறிவருகின்றனர். எப்படியாயினும் சிலர் மிஞ்சியுள்ளனர்.
2. அவர்களை அகதிகளாக்கலாம். இங்கு ஏறத்தாழ 5 இலட்சம் தமிழர்கள் இந்நிலையிலேயே தற்போது உள்ளனர். தமிழ் நாட்டில் 1,50,000 ஆயிரம் பேர் அகதிகளாக உள்ளனர்.
3. அவர்களை 'காணாமற் போகச் செய்யலாம்'. உலகத்தில் காணாமற் போக்குவதில் (ஈராக் முதலிடத்தைப் பெறுகிறது) இலங்கைத் தீவு இரண்டாமிடத்தைப் பெறுகிறது. இப்படிக் காணாமற் போகிறவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களாவர்.
4. அவர்களைக் கொன்றுவிடலாம். அதாவது இன அழிப்புச் செய்யலாம். தற்போது 2,50,000 (பெரும்பாலும் அதனினும் கூட) தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இது இனஅழிப்பு நடவடிக்கையாகும் :

ஐ.நா-வின் சட்டத்தின்படி ஒரு தேசிய, (33ஆம் பக்கம் வருக)

ஒரு நாடகப்பிரியனின் பார்வையில் காவியக்களம்

கனடா திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கிய 'காவியக்களம்' கடந்த மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல், ரொறன்ரோ கிறிஸ்தவக் கல்லூரி அரங்கத்தில் மேடையேறியது. யேசுநாதர் வாழ்வின் தத்துவத்தை விளக்கும் மூன்று மணித்தியால நாடகம் இது.

சுமார் நூறு வரையான கலைஞர்கள், நேரடி வாத்திய இசையுடன் நடத்த மிகப்பெரிய தயாரிப்பு இது. இதன் கஷ்டங்களை நன்குணர்ந்தும், மேடை வசதிக் குறையையும் தவிர்ந்து அரங்கேற்றிய இந்நாடகம், தவக்கால சிந்தனையை உணர்வுகளில் ஊட்டி, நிகழ்காலத் தமிழர் வாழ்வியலை வெளிப்படுத்த உதவியது எனலாம்.

இதற்காக, திருமறைக் கலாமன்ற நிர்வாகிகளையும், நாடகத்தை நெறிப்படுத்திய யேசுநாதர் மதுதீன்பிள்ளை, நிர்வாகப் பொறுப்பேற்ற இலியாஸ் அருளானந்தம் உட்பட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

யேசுநாதராகத் தத்ருபமாக நடத்த கலைஞர் அன்ரன் பீலிக்ஸ் தாம் ஒரு புடம் போட்ட நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இளம் யேசுநாதராக நடத்தவருக்குக் கலையுலகில் நல்ல எதிர்காலமுண்டு.

அனேகமாக சகல கலைஞர்களும் (ஒருவரைத் தவிர) தங்கள் பாத்திரங்களை நன்குணர்ந்து நடத்திருந்தனர். ஒவ்வொருவருக்குமுரிய உடை, பாதுகாப்பு போன்ற விடயங்களில் முக்கிய கவனம் எடுக்கப்பட்டது பாராட்டத்தக்கது.

பழைய-புதிய இணைப்புக்கும், கலையம்சத்துக்குமென சில நடனக் காட்சிகள் சேர்க்கப்பட்டது நல்லதாயினும், அந்தச் சிறுமிகளுக்கும் கதையம்சத்தை விளக்கியிருக்க வேண்டும்.

முக்கியமாக, சிலுவையில் அறையப்பட்ட யேசுநாதரின் உடலைக் கீழே வைத்து அனைவரும் சோகமாக இருக்கையில், நான்கு நடனச் சிறுமிகள் பட்டாடை, அலங்கார நகைகள், தலையில் பூமாலை சகிதம் சிரித்தவாறு கூடரேந்தி மேடைக்கு வந்த காட்சி....தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

யூதாசாக நடத்தவர், தம்மை ஒரு சினிமாக்கலைஞராக உருவகப்படுத்தி, சபையோர் தம்மைக் கவனிக்க வேண்டுமென்பதற்காக 'ஓவர்' நடிப்பை (சினிமா வில்லன் கண்களை உருட்டியவாறு வருவது போல், அல்லது நாடகங்களின் கோழிக்கள்ளன் போல்) புகுத்தி, அற்புதமான காவியமொன்றின் புனிதத் தன்மையைக் கெடுத்திருக்கக்கூடாது. இயக்குனர் இதில் கவனமெடுத்திருக்க வேண்டும்.

சில நடிகர்கள் தமது வசனங்களை மறந்து தவித்ததையும், அதனால் நாடகம் இழுபட்டதையும் கவனிக்க முடிந்தது. நேரடி இசை வழங்கிய கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த சபாஷ்! திருமறைக் கலாமன்றத்துக்கு மீண்டும் வாழ்த்துடன் கூடிய பாராட்டு!

A1 கொழும்பு

டிஜிட்டல் போட்டோ
ஸ்ரூடியோ & வீடியோ

முதல் தரமான அனைத்து
போட்டோ, வீடியோ படப்பிடிப்புகள்
எல்லா வகையான போட்டோ
வீடியோ வேலைகள்



From:

அல்பத்துடன் போட்டோ
PACKAGES

25 - 5X7 பிறந்த நாள் \$125.00

150 - 5x7 அரங்கேற்றம் \$750.00

50 - 5x7 பூப்புனித
நீராட்டு விழா \$250.00

75-5x7 திருமணவிழா \$375.00

2 பாஸ்போட் 5 நிமிடத்தில் \$5.00

2 சிறுரிசன் 5 நிமிடத்தில் \$5.00

2 லான்ட் காட் 5 நிமிடத்தில் \$5.00

2 அனைத்துவிதமான
ஐ. டி. 5 நிமிடத்தில் \$5.00

3 - 5X7 ஸ்ரூடியோ
போட்டோ \$15.00

ST-FRANCIS

L.L-3, 2296 EGLINTON AVE. E
@ BIRCHMOUNT ROAD
TORONTO, SCARBOROUGH, ON.

Cell: 416-752-4444

Tel: 416-755-2333

FAX: 416-755-4554

Web: www.tamilyellowpages.com

E-Mail: www.typ@gmail.com

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

Scholarship Plan [RESP]

JRB Universal Inc.

Almost All Services Available

B: 416 752 7555
C: 416 937 9081



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •



யசோ சின்னதுரை

கனடிய சட்டத்தரணி

• வீடு • காணி • வர்த்தகச் சட்டம்

The Law Offices of

Yaso Sinnadurai

Barrister & Solicitor, Notary Public

• Real Estate Law • Residential • Commercial Business Law

Tel: 416 265 3456

Fax: 416 265-2770

2100 Ellesmere Road, Suite 202, Scarborough ON M1H 3B7 (Markham & Ellesmere)

நான் ஒரு
வழக்கறிஞர்
இல்லை

Motor Vehicle Accident

Criminal

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்..
உரிய



சட்ட

ஆலோசனைகளுக்கு

கலகலப்பு தீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET

**Sabesan's
Choice!**



விருது பெற்ற
தொழிற்றுறை நிபுணர்

வீடு திருத்தம்
மற்றும் நிலக் கம்பளம்
பொருத்தும் வேலைகளில்
தன்னிகரற்றவர்!

சபேசன்

ஒருமுறை
தொடர்பு கொண்டால்
பலன் புரியும்!

416 605 1990

தற்பொழுதுதான்..

சமய, கலாசார குழுவினரை முழுதாகவோ பகுதியாகவோ அழிக்கும் எண்ணத்துடன் செய்யப்படுவது இனப்படுகொலை என மொழியப்படும். இலங்கைத் தீவுத் தமிழரைப் பொறுத்தவரையில், இலங்கைத் தீவில் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் பகுதியினர் அவர்களாகும்.

இனஅழிப்பில் பலவிதங்கள் உண்டு. கல்வி, கலாசார, பொருளாதார, சமய இன அழிப்பாகியன. இவற்றை அழிக்கும் நோக்கோடு செய்யும் செயல்கள் இனஅழிப்பாகும். இலங்கைத் தீவின் அரசு இத்தகைய எல்லா வகை இனஅழிப்புகளையும் புரியும் குற்றவாளியாகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கும் தமிழர்களின் நிலைமை தமிழர் சிங்களவர் என்ற வரையறைவுக்கப்பால் ஒரு மனித உரிமைப் பிரச்சனை. உலகளாவிய பரிமாணத்துடன் உலகளாவிய பின்தங்கல் நிகழ்ந்ததால் அதற்கு உலகளாவிய தீர்வு தேவை. மனித உரிமைப் பிரச்சனை இனிமேல் உள்நாட்டுப் பிரச்சனை எனத் தட்டிக்கழிக்க முடியாது. இதனால்தான் தென்னாபிரிக்காவில் நிற வேற்றுமை ஒழிக்கப்பட்டது. இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. இலங்கைத் தீவும் இதற்கு விதிவிலக்காக முடியாது.

சர்ச்சில் கூறியது போல் எங்கும் போரிடுங்கள் என நான் கூறவில்லை. ஆனால் தோல்வி மனப்பான்மையைத் தவிருங்கள் என்றுதான் கூறுகிறேன். இராணுவத்துறை அல்லாத பல மார்க்கங்கள் இன்று உள்ளன. எனவே இராணுவ முறையில் போர் தொடங்கும்படி நான் கூறவில்லை.

உண்மையான போர் தற்போது தொடங்குகிறது. சம்பிரதாயமான போர் முடிந்திருக்கலாம். ஆனால் போருக்கான பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. 'நாங்கள் வெளிநாடுகளில் இருக்கிறோம்' என சார்லஸ் டிகோல் நாளிகள் பிரான்ஸிற்கு வரும்போதும், கூறினர். ஆனால் வெளிநாட்டில் இருப்பதால்தான் உங்கள் பொறுப்புகள் இன்னும் கூடியவையாக உள்ளன. 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வெளிநாட்டில் இருந்தும் தமது பிரச்சனையைத் தீர்க்கமுடியவில்லை என்றால் அவர்களில் அல்லது அவர்களது வழிமுறைகளில் அல்லது இரண்டிலும் ஏதோ பிழை இருக்க வேண்டும்.

கிழக்குத் தீமோரில் அப்படியொரு சாட்டு ஏற்கப்படலாம். ஏனெனில் அங்கு புலம்பெயர் மக்கள் குறைவாகவும் கல்வியறிவில் குறைவாகவும் இருந்தனர். இலங்கைத் தீவின் தமிழரின் நிலை வேறு. இத்தனை வலுவுள்ள புலம்பெயர் சமுதாயத்தை உலகில் உள்ள எந்தவொரு விடுதலை இயக்கமும் கொண்டிருக்க முடியாது என்பதை நான் அறிவேன்.

'ஈடுபடுங்கள்' என்பதே பிரெயின் செனிவரத்தா தமிழர்களுக்கு கூறிய தொகுப்பான புத்திமதியாகும்.

**The Children's
Education Trust
of Canada**

offered to the public by

**Children's Education
Funds Inc.**



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற

சிவா

கணபதிப்பிள்ளை

அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:

905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca

Tamil refugee boat is afloat on our conscience

What happens there happens here: a small wooden boat is sitting at anchor off the coast of Indonesia . It has been there for five months. On board are some 240 people who cannot come ashore for fear of arrest and deportation.

They are Tamils.

Five months on a boat meant for 50. You can imagine. No, you can't.

Some of them are from camps in Malaysia . All of them fled the recent war. The Indonesian government is doing nothing to help.

Why should that matter to us?

Nearly half of the people on that ship have relatives in Canada . Here's another reason.

A woman from Toronto went to see the boat recently. Jessica Chandrashekar is a PhD student at York University . She is 26 years old, and she is a member of a small non-governmental organization, Canadian HART. The acronym is short for the Humanitarian

Jessica told her story at a small, almost impromptu meeting recently. She said, "We didn't get to see the boat for very long. We were there for five minutes. The police detained us. They interrogated us for 11 hours the first day. They took our passports. The second day they interrogated us for seven hours. They asked us who we were, and who sent us, and they asked if we have family on the boat."

I could have told them who she is.

She is a student at York .

"The third day, they took us to the airport and deported us." Was she afraid? "I was concerned. We could have been arrested. After hearing the stories of the people on the boat ..."

Wait a minute.

If she was detained, and if the men and women on the boat can't come ashore, how was she able to hear their stories?

"They have a laptop and a camera, and they have Skype. They send pictures." I love the Internet.

"There are 31 children on board. The youngest is 1 year old, and learned to walk on the ship."

That child was born in a bunker in Sri Lanka , during the shelling; somehow, the mother made her way with her infant to a camp in Malaysia .

There is another woman on board who was due to give birth last week. What would we do if that ship were anchored off Ward's Island ?

Yes, I know — the boat is not here. But it is, in a way, here by proxy: if your nephew was about to be born on board, and so on.

Jessica said, "We're afraid of what might happen if they try to come off the boat. They will be beaten, detained — Indonesia hasn't signed on to the United Nations High Commissioner for Refugees."

What now?

Jessica said, "We're trying to negotiate guarantees ... for freedom of movement, for medical care."

What about those who say the people on board are terrorists? Jessica said, "There are UNHCR procedures ... these people are refugees, they are fleeing persecution ... we have to honour their evidence."

Present at the meeting were representatives of a couple of groups that help refugees; there was information passed around for the benefit of those who might have family on board, and further information about refugee sponsorship.

I asked Jessica again if she hadn't been afraid. She said, "When I look back, maybe I'll think, 'Oh, my God.' But really, I was only at risk of being deported back to Canada, where I live comfortably, I eat well, I go to school; if the people on board were deported, it would be different."

If there were more like her, it would be different, and better.

By Joe Fiorito, City Columnist
Toronto Star, March 12, 2010

DR. ILLANGO & ASSOCIATES

Dental Office



பல் சிகிச்சையில் சகல துறைகளிலும்
எமது சேவை

DR. ILLANGO & ASSOCIATES

DR. M. ILLANGO

B.D.S. Dip.Orth (Oslo).General Practioner Mainly Orthodontics
கிளிப் போடும் வேலை

DR. MEHRAN MOJGANI

D.D.S. Dip. Perio.Gum Specialist
பல்முரசு வைத்திய நிபுணர்

DR. SABAPATHY RAVEENDRAN

B.D.S.M.S.F.D.SR.C.S (Eng), General Practioner (Mainly Oral Surgery)
(அறுவைச் சிகிச்சையில் இலங்கையிலும் இங்கிலாந்திலும் நிபுணத்துவம் பெற்ற
பல்வைத்தியர்)

DR. ALI ADIPBFAR


D.D.S.M.D.F.R.C.D (C), Plastic Surgeon
(Wisdom tooth extraction under sedation)
மயக்கமாகி ஞாபப்பர்கள் அகற்றுபவர்

DR. JANAKI ILLANGO


B.D.S. குடும்ப பல் வைத்தியர்

Dr. LAI YUNG CHEONG

B.D.S. குடும்ப பல் வைத்தியர்



SCARBOROUGH OFFICE
3852 Finch Ave. East, Units 204, 303
Scarborough, ON
(416) 292-7004



MISSISSAUGA OFFICE
3025 Hurontario St., # 102
Mississauga, ON
(905) 270-7844

ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புணியாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333


628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்